



சூடர்

CHUDAR

(கலை இலக்கியத் திங்களிதழ்)

வள்ளுவராண்டு: 2013

சுடர்: 8

ஒளி: 1

சித்திரை 1982

வெளியீடு:

சிலோன் நியஸ்பேபர்ஸ் லிமிடெட்

194 ஏ, பண்டாராய்க்க மாவத்

கொழும்பு—12.

தொடக்கம்: சித்திரை 1975

தொலைபேசி: 23411

“வாய்ச் சொல்லில் வீரரடி”

கலைக்கரவர்த்தி கம்பன் ‘இராமயணம்’ என்ற அற்புத காவியத்தை சிருஷ்டித்தான். அவனின் கதாபாத்திரங்களான இராமசௌயும் சௌதயையும் தெய்வங்களாக நாம் வழிபடுகிறோம்.

இளங்கோ அடிகள் ‘சிலப்பதிகாரம்’ என்ற தெய்வீக இலக்கியத்தை படைத்தார். சிலம்பின் நாயகி கண்ணாகிக்கு நாம் கோயில் அமைத்து கும்பிடுகிறோம்.

இப்படி தெய்வீகப் பிறவிகளையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கம்பனுக்கும் இளங்கோ அடிகளுக்கும் கொடுக்கும் மதிப்பை விட மேலான ஒரு மதிப்பை — சிறப்பை பாரதிக்கு அளிக்கிறோம்; உலக மகா கவிஞர்களை ஏற்றிப் போற்றுகிறோம். இது ஏன்?

அடிமைத் தலையினின்று மக்களை விடுவிக்க கனல் தெறிக்கும் கவிதைகளை அவன் பாடினான்; விடுதலைப் போரில் மக்களை விறு கொண்டெழுவைக்கும் உணர்ச்சிக்கவிக்களை அவன் வடித்தான் அதனால் விடுதலைக்கவியாக புரட்சிக் கவியாக நம் மனங்களில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அந்த ‘அராகவி’க்கு விழாவெடுத்துக் கொண்டிருக்கும் நாம் இன்றும் அடிமைத் தலையில் இருந்து விடுபடாமல் இருக்கிறோம்; அந்தியரான சிங்களவரின் ஆட்சிக்குள் அகப்பட்டு அவஸ்தையைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பாரதிக்கு விழாவெடுத்து அவன் விடுதலை உணர்வு பற்றிப் பேச நமக்கென்ன தகுதியிருக்கிறது?

‘என் காலத்தில் நிறைவேருத தமிழ்மூர் தமிழி அமிரின் காலத்தில் நிச்சயம் மலரும்’ என்று தந்தை செல்வா அன்று கனவு கண்டார். அந்தக் கனவு நனவாகும் என நம்பியிருந்த நாம் நட்டாற்றில் கைவிடப்பட்ட நிலையிலிருக்கிறோம். ஜே. ஆர். கண்டகனவே நனவாகிக் கொண்டிருக்கிறது.

‘சிங்கள இராசதானியான கோட்டேயில் தமது ஆட்சி மன்றத்தை அமைப்பது’ என்ற ஜே. ஆரின் ஆசை நிறைவுறுவதற்கு நம் தலைவர்களும் துணைபோய் விட்டார்கள், எவ்வளவு வெடக்கக்கேடு.

“என்று தனியும் இந்த சுதந்திரதாகம் என்றுமடியும் எங்கள் அடிமையின் மோகம்?”

“சிங்கள இராசதானியின் ஆட்சிமன்றம் அமைக்கப்படும் போது தமிழ் இராசதானியான சங்கிலியன்தோப்பில் தமிழ் தேசிய மன்றத்தை கூட்டுவோம்”,

“தமிழ்மூத்தை அடையாற்றுக்கூடும் அறிமுகமாக வழியினான போராட்டம் பரிகாரமனிக்கொட்டால் இரத்தம் சிந்தி போராடவும் நாம் தயங்கமாட்டோம்”

“அடுத்த பொதுத்தேர்தல் நிச்சயம் சுதந்திர தமிழ்மூத்திலேயே நடைபெறும்”

நம் தலைவர்களின் பழைய வீராவேச வசனங்கள் இன்றும் நம் மனத்தடாகங்களில் பக்ஷமயாக நிழலாடுகின்றன. நினைவுலைகளில் பலமாக எதிரொலிக்கின்றன. ஆனால் அவர்களுக்கு நினைவிருக்குமா?

“கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி நாட்டத்திற் கொள்ளாரடி - சிலியே நாளில் மறப்பாரடி”

* * * * *

நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறமுமின்றி

வஞ்சனை செய் வாரடி — சிலியே

வாய்ச் சொல்லில் வீரரடி !

ஈழத்தில் பாரதி இன்றிருந்தால்....!

மதி

ஈழத்தில் பாரதி யின்றிருந்தால்
இன்றே குரிமைப் புரட்சியெழக்
களத்தில் பதிலுரைக் கத்தான்
கவிதை யுரக்கப் பாடியிருப்பானே!

எழுத்தில் மூடரறக் கிழித்துக்
கையிலே டுத்திடக் குடலை
எழுத்திலு யிரப்பா வியந்தி
எம்மிடை யியங்மி யிருப்பானே!

மேடைப் பேச்சு நடிகராய்
மேல்வ ஸ்னப் பூச்சுக்களாய்
மேனிவ எர்த்திடு மாந்தர்
முகத்தி லுமிழ்ந்து பாடியிருப்பானே!

புற்றுக்கள் தல்ளனுரி கையெனச்
சீற்றமு ரூங்னிஷப் பாம்புகளாய்
புகழ் பெறப் புதுவேஷ ங்கள்போடும்
புல்லர்களைப் புதைத்திடப் பாடியிருப்பானே!

உள்ளவனே யெல்லாக் பெற்றிட
உழைப்ப வனேதுமி ன்றிவாட
ஆள்பவன் ஆட்சியை வெருடி
வீழ்த்திட வீரமுடன் பாடியிருப்பானே!

ஜனநாயக நாட்டுப் போர்வையுள்
ஜனிக்கு மதிகாரச் சுரண்டலில்
தினமிங்கு தீண்டி வாழ்பவரைத்
தீக்கிரை யாக்கிடப் பாடியிருப்பானே!

வேலியே பயிரை மேங்ந்திட
வேலிகள் போட்டிடு மாட்சியில்
பலிகேட் குமதிகாரப் பேய்களைப்
பாவிலே பாடியோட் டியிருப்பானே!

மனம் வீட்டுச் சில வர்த்தகள்



‘ம லையகத்தமிழர்கள் தனித்தேசிய இனமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் இ. தொ. கா. சல சலப்புக் காட்டியது. பின்னர் ஏனே இக்கோரிக்கை வலுவிழுந்து தேய்ந்து கட்டெறும் பானது.

கட்டெறும்பான இக்கழுதைக்கு மீண்டும் உருவும் கொடுத்து ஆட வைக்கப்பார்களின்றனர் — நான்கு பேருக்கு கூடத் தெரியாத சில ‘பிரபலஸ்தர்கள்’ — மலையக இயக்கங்களின் தலைவர்களாம் இவர்கள். அண்மையில் ஒன்றுகூடித் தீர்மானம் நிறைவேற்றியதோடு அடிக்கடி கூக்குரலிட்டும் வருகிறார்கள்: மலையகத் தமிழ் மக்கள் தனித்தேசிய இனமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டுமாம்:

மலையக மக்களை மலிவு பொருளாக்கி அரசியல் வியாபாரம் நடத்த தலைப்பட்டிருக்கும் இச்சுயநலக்கும்பல்களின் இக்கோரிக்கை எத்துணை நயவஞ்சகத் தனமானது. — நகைப்புக்கிடமானது.

‘மொரீவியவிலோ, பிஜித்தவிலோ அல்லது உலகின் எந்த மூலமுடுக்குகளிலோ தமிழன் வாழ்ந்தாலும் உணர்வால் — உள்ளத்தால் — பண்பாட்டால் — கலாசாரத்தால் அவன் தமிழன் என்ற ஓரினமே’ இப்படிபேரறிஞர் அன்னைமட்டுமல்ல; தமிழழகரைதேற கற்றறிந்த தமிழறிஞர்கள் அத்தனை பேருமே கூறியிருக்கின்றனர். வரலாறும் சரித்திரமும் தமிழனை அந்தளவுக்கு ஒன்றிப் பிணைத்திருக்கிறது.

தனிமொழி — தனிப்பிரதேசம், தனிக்கலாசாரம், தனிப்பண்பாடுகள் உள்ள ஒரு இனமே தனித் தேசிய இனமென்ற தகுதியை — அந்தஸ்தை பெற்றுமுடியுமென்று மாமேதை வெனின் கூட வரையறுத்துக்கூறியிருக்கிறார்.

இந்த வகையில், தமிழ்மொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டு பேசுகின்ற மூஸ்லிம் சகோதரர்கள் கூட ஒரு தனி இனமல்ல — தனிச் சமுதாயமே என்று தான் நாம் கொள்ள முடியும். ஆனால் மத்தால் ஒன்றி

சீன்க்கப்பட்ட — பல மொழிகளைப் பேசுகின்ற பல நாடுகளிலும் வாழுகின்ற மூஸ்லிம் மக்கள் அனைவரும் ஓரினமே என்ற குரல் எங்கணுமே எதிரொலிக்கின்ற இக்காலகட்டத்தில் —

தேனினும் இனிய தெய்வீகத்துறித்து மொழியைப் பேசுகின்ற ஒரே பண்பாடுத்திற்காலாசாரத்தைக் கொண்ட ஓரினதை இரு இனங்களாக பிரித்து வைப்பதில் இனபம் காணத்துடிப்பவர்கள் நிச்சயம் இதயம் என்ற ஒன்று இல்லாதவர்களே!

இந் த இதயமில்லாதவர்களின் ஆசைதமிழினத்தை பல பிரிவுகளாக கூறுபோட்டு அதன் மூலம் சுயலாபம் அடைந்து இனபம் காணவேண்டுமென்பதா?

இக்கோரிக்கை மூலையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அரசியல் தெளிவுபெற்றுவரும் மலையகத்தமிழ் சகோதரர்கள் இச்சுயநலமிகளின் முகத்திரைகளை கிழித்து அம்பலப்படுத்துவார்கள் என்பது நிச்சயம்.

‘பாரதியின் இலக்கிய வளர்ச்சிக் கட்டங்கள்!’

- 1882 டிசெம்பர் 11 இல் ஐனனம்.
- 1889 இல் பாரதி கவி மழை பொழிய ஆரம்பம்.
- 1893 இல் எட்டயபுர சமஸ்தானக் கவி ஞர்களால் பாரதிக்கு ‘பாரதி’ என்ற பட்டம் அளித்துக் கொரவிக்கப் பட்டது.
- 1902 - 1904 ‘தனிமை இரக்கம்’ என்ற முறை பாடல் பிரசரமானமை.
- 1904 இல் ‘சதேச மித்திரன்’ உதவி ஆசிரியர் ‘சக்கரவர்த்தினி’ மாதப் பத்திரிகையில், ஆசிரியர்.
- 1906 இல் ‘இந்தியா’ வாரப்பத்திரிகையின் ஆசிரியர்.
- 1908 இல் ‘ஸ்வதேச கிதங்கள்’ கவிதைத் தொகுதியை வெளியிடல்.
- 1909 ‘ஜனம் பூமி’ என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடு.
- 1910 இல் ‘மாதா மணி வாசகம்’ நூல் வெளியீடு.
- 1912 இல் கிடை மொழி பெயர்ப்பு, ‘கண்ணன்’ குயில், பாஞ்சாலி சபதம் முதல் பாகம், பிரசரம்.
- 1917 இல் கண்ணன் பாட்டு, முதற்பதிப்பு
- 1921 இல் செப்ரெம்பர் 12 மறைவுயது 39.

தொகுப்பு:- அ. கரேஸ். பேராதனைப் பல்கலைக்கழகம்,



ஆரி

பூஷணம்

எஸ். நாகராஜா

செக்கடிப்பலவு, வவுனியா.

கே: இந்நாட்டவர் ஒரு சிலர் ஸ்ரீஸ்ங்கா நாடு தங்க ஞக்கே உரிமையானது என்கி ரூர்களே.....?

ப: அவர்கள் சொல்வதில் பிழையேதுமில்லையே.ஸ்ரீஸ்ங்கா சிங்களவர்களுக்குரிய நாடே தான். தமிழ்மூம் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமே சொந்த மான நாடு.

கே: அங்குலம் அங்குலமாக ஏக்கர் ஏக்கராக பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழ்ப்பிர தேசத்தை நாள்ளை வில் தொகுதி வாரியாகப் பிடித்துக் கொள்வார்கள் போல் தெரி கின்றதே.....?

ப: பிடித்துக் கொள்வார் கள் போல் தெரிகின்றதா? அம்பாறையை எம்பிடமிருந்து பறித்தெடுத்துக் கொண்டதும், முதூர் தொகுதியினுள் விருந்த சேருவியை தனியாக பிஸ்தத் தன்மூலம் தமிழ்ப்பிரதி நிதித்து வத்தை 'லபக்' கென விழுங்கி ஏப்பகிட்டுக் கொண்டது ம் திடைக் கண்டும் காணுதவர்கள் போல் நாம் இருந்ததும் உங்களுக்கு தெரியாத சங்கதிகளா? வன்னியிலும், திருக்கோணமலையிலும், பட்டிருப்பி லும் சிங்களக்கு குடியேற்றம் என்ற புற்று நோயை அங்கை விட்டிருக்கிறார்கள். கண்மூடி மெளனியாய் நாம் பார்த்துக் கொண்டிருப்போம்.

கே: உலகிலே தமிழ் இனத்துக்கென்று ஒரு நாடு இல்லாமல் போனதற்கு காரணமென்ன.....?

ப: பழம்பெருமை பேசும் வெற்றத்தவிர வேறெறந்த தருமா?

மி. அருள்மொழிராஜா
நிலாவெளி - 3

கே: அரி அவர்களே! எதிர்க்கட்சி முதல்வர் அமிர் அவர்கள் துப்பாக்கியும் ரிவால்வரும் தன்னுடன் வைத் திருக்க ஸ்ரீஸ்ங்கா அரசிடம் அனுமதி கோரியிருக்கிற ராமே.....?

ப: தலைவர் கரும் பாது காப்பு தேடவேண்டிய கால கட்டமிது. இதில் வியப்படை வதற்கு எதுவுமில்லையே.

கே: என்ன இருந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலில் நீங்களும் நானும் த. வி. கூட்டுனிக்காகப்பிரசாரம் செய்யப் போவது உண்மை தானே?

ப: சில உண்மைகளை மறைமுகமாகவாவது ஒப்புக் கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. இருந்தாலும் இதைவிட வேறு வழி ஏதும் இருக்கிறதா என்பதை பின்னர் ஆறுதலாக யோசித்துப் பார்ப்போம்.

கே: "வரட்சி"யிலிருந்தல் வலவா புரட்சி பிறப்பது?

ப: ஆமாம் வரட்சியில் பல புரட்சிகள் பிறப்பதுண்டு அதில் ஒன்று வியர்வைப் புரட்சி! இப்பேரது அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மா. அதிபதி
அச்சுவேலி வடக்கு

கே: ஆனந்தசங்கரி யின் தனி மாவட்டக் கோரிக்கை

தவிடு பொடி; கிளி நொச்சி அபிவிருத்தியில் மந்திரிகாமினி முந்திக் கொண்டு நிற்கிறார்; ஆனந்தசங்கரி அவருக்கு ஆலாத்தி எடுக்கிறார்; இதெல்லாம் என்னய்யா?

ப: ஐயா, தெரியாதையா சங்கரியின் சங்கதி ஒன்றும் புரியாதையா.

கே: தமிழ்மூல விடுதலை அணியப்பலப்படுத்துவதற்கு 'சடர்' ஒத்துழைப்புத் தீரமும் இல்லாததால்.

ப: நிச்சயமாக! தமிழ்மூலகளின் இதய உணர்வுகளைப் புரிந்து கொண்டு மிகத்துழைப்புமேயாடு இயங்கும் அணிக்கு ஆதரவு வழங்க வேண்டியது சடரின் பணி மட்டுமல்ல தமிழ்மக்களின் கடமையுந்தானே!

கே: தமிழினத்தின் பாதுகாப்புக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் தலைவர்கள்; சிறையில் வாடும் தமிழ்இனார்களைமறந்து விட்டார்களே?

ப: இவையெல்லாம் அவர்களுக்கு எங்கே இப்போதினை வகுக்கு வரப்போதிற்கு? தந்தை ரெல்வாலின் காலம் போய், அண்ணை அமிரின் காலமல்லவா கொடிகட்டிப்பறக்கிறது?

எம். மகாலிங்கம்
டெமேரியா பசுறை

கே: மாமிமருமகா (இந்திரா, மேனகா) சண்டை தொடர்ந்தால்.....?

ப: மாமியாருக்கு மிகுந்தசங்கடமாக இருக்கும். சம்மாகிடக்கும் இந்திய எதிர்க்கட்சிகளுக்கு நல்ல அவல் கிடைத்திருக்கிறது.

கே: விடுதலையை எதிர்பார்த்து, வேட்கை யுற்றிருக்கும் இனார்கட்குபிறிக்கும்புத்தாண்டில் உங்கள் அறிவுரை என்ன?

ப: விடுதலைப் பூக்கள் ஒரு போதுமகருகிவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் துளிர்த்துக்கொண்டேயிருக்கும். அதன்

சுகந்த நறுமனத்தை சுவைக்க
நம்மை நாமே தயாராக்கிக்
கொள்ள வேண்டும்.

இ. இரத்தினகுமார்
சிவன்கோவிலடி
வட்டுக்கோட்டை

கே: பேச்சுவார்த்தை த
களில் கூட்டணியினர்
தொடர்ந்து ஈடுபட்டால்
தேர்தல் மேடைகளில் ஆவே
சம் பொங்க உணர்ச்சியோடு
எதைப்பற்றி பேசப்போகிறார்
கள்?

ப: ஊர் ஊராகச் சென்று
ஊர் காவல் படையை உதா
ரணம் காட்டிப் பேசலாந்
தானே!

எஸ். கே. பிரகாஷ்
பிரதான வீதி
முதலியாகுளம்
செட்டிகுளம்

கே: அற்புதமான ஆக்கங்
களை தாங்கி வரும் சுடரே
உனக்கு ஆண்டு விழா கொண்
டாடும் ஆலோசனை உண்டா?

ப: ஆம் உண்டு. அதற்
கான ஏற்பாடுகளை தங்களால்
செய்துதர முடியுமா?

குமரகுருபரன்
கொழும்பு - 3

கே: தலைவர் திரு. நட
ராசா அவர்கள் கிளிநொச்
சியைப் பிரிந்து போக அனும
தியோம் என்று கூறியிருந்
தார். இதற்கும், மாறி மாறி
ஆட்சிக்கு வரும் கட்சிகள் தமிழினம்
பிரிந்து போக அனுமதி
யோம் என்று கூறுவதற்கும்
என்ன வேறுபாடு?

ப: தாயோடு சேர்ந்திருக்
கும் சேயை பிரிய விட மாட
டேன் என்பதற்கும், பலாத்
காரமாக மாலை சூடப்பட்ட
மனமகளை பிரிந்து செல்ல
விட மாட்டேன் என தடுப்ப
தற்கும் உள்ள வேறுபாடு.

கே: எமது தமிழர் விடு
தலைக் கூட்டணியினரை இன்
றைய சூழ்நிலையில் அரசியல் திரு.
கே. டபின்யு. தேவநாயகமே
கட்சி என்றுதான் கருதமுடிதுக்கு ஆண்டியானவர்
யுமா? இல்லை விடுதலை இயக்கம் என்று சொல்லக்கூடிய
அளவிற்கு காரணிகள் ஏதும்
தென்படுகின்றதா?

ப: விடுதலை இயக்கம்
என்று சொல்லக் கூடிய அளவுக்கு எந்தக் கிலட்சனத்தை
யும் அங்குகாண முடிவில் கூடிய பாரானுமன்ற முற்காலிக்காக போட்டியிடும் கூறும் அரசியல் கட்சியாகவே தோற்றுமளிக்கிறது.

கே. கணபதிய்பிள்ளை
மட்டக்களப்பு

கே: ஐ. தே. க. வில் அதிக
செல்வாக்குடன் இருப்பவர்
தேவநாயகமா? அல்லது
இராசதுரையா?

ப: ஐ. தே. க. வில் மிருந்து நிற்பதில் பரம்பரை
ஆண்டியாக இருப்பவர் திரு
கே. டபின்யு. தேவநாயகமே
கட்சி என்றுதான் கருதமுடிதுக்கு ஆண்டியானவர்
யுமா? இல்லை விடுதலை இயக்கம் என்று சொல்லக்கூடிய
அளவிற்கு காரணிகள் ஏதும்
தென்படுகின்றதா?



கடந்த மாத இதழின் அட்டைப்படக் கவிதைகள்

கட்டுலால் கனிரசத்தைப் பொழிந்து நின்றும்,
காதலன்யான் கவிபாடி உன்னை தித்தம்
தொட்டிழுத்து அனைக்கவில்லை என்ப தற்காய்
திருமுகமே பொய்க்கோயம் கொள்ளலமோ?
அட்டையெனப் புலவர்கள் தமிழ் ரெம்பில்
அக்கினியை விதைக்கின்ற கொடுமை நீக்கத்
திட்டமொடு குருதிசிந்தி கனிநாட் டிற்காய்
துடிப்போரைப் பாடுகின்றேன்; வாழ த்து
கண்ணே!

- த. பேரின்பம்.

* * * * *

விழியிரண்டினர் மொழி யெலாம்
அழிலிலாக கவியோ கலையோவென்று
வில் வேந்தி வேங்கையினை விரட்டும்
நீருக் காளையவன் நிற்கின்றுள்.

வஞ்சியவன் எழில் வதனங்களை
வலக் கருத தாமரை வாட,
நெஞ்சினில் பொங்கும் நினைவொடு
அஞ்சிறநிற்பதேன் நாணமோ?

தோகை மயில் மேடையிலே தோகையவன் மாதவி
தோன்றினுள், ஆடினுள், தொக்கியது நெஞ்சங்கள்.
ஆசையுடன் அவளுமகை அள்ளினர் - பருகினர்.
அவர்களிடை கோவலனும் அழகினால் - கிறங்கினால்.
மேடையிலே நாட்டியமும் முடிந்துதிரை - திறந்தது
மின்னலென மாதவி திரும்பினுள் - அருகினிலே
ஆடையது தொட்டிட அனைத்து நின்றுள் - கோவலன்
அவள் முகத்தில் நாணத்தின் அடையாளச்
கிள்ளங்கள்.

- கோபாலபுரம் தா. குதாசன்.

நியு கினியாவில் சில பகுதிகளில்
உள்ள ஒரு சமூகத்தினர் நாயின் பற்களையே காசுக்குப் பதிலாக பயன்
படுத்தி வருகின்றனர்.

- ரவிச்சந்திரன் மட்டக்குளி:



ஈழத்துக்காந்தி!

-- நினோ தமிழின்தாசன் --



★ ★ ★ ★ ★ ★ ★ ★

ஈழத்தமிழகத்தின்
இருளகற்ற எழுந்த
எழு ஞாயிறு!
கோவத் தமிழ் மொழியை
கேலேந்த வைப்பதெனும்
கொள்கையுடன் வாழ்ந்தகோன்
நடுங்குமுடலாகி
நவிந்தகுரலாகி
உரங்கொண்ட கொள்கை
உறுதியுடன் வாழ்ந்தமகான்!
பால்நெஞ்சு தான் கொண்டு
பதவி பணப்பேய்க்கு
தலை சாய்க்கமறுத்த தலைவன்!
பிரிந்த தமிழினத்தின்
சரிந்த நிலைமாற்றி
ஒருங்கிணைய வைத்த
உத்தமர்!
எதிரிகளும் தலைவனங்கும்
இனிதான பண்டிடைய
இதயமதைக் கொண்ட ஏந்தல்!
காந்திய நெறியதனை
ஏந்தியே! வாழ்ந்த! இவர்
எம்! ஈழத்துக்காந்தி!

(தந்தை கெவா நினைவுக் கவிதை.)

தகவம் அளிக்கும் பரிசு

தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளிலே, 1981 ஆம் ஆண்டு யூலைய், ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் வெளி வந்த சிறுகதைகளை மதிப்பீடு செய்து, வ. அ. இராசரத்தினம் அவர்கள் புனிந்த $1 + 1 = 1$ என்னும் சிறுகதையைச் சிறந்தது எனத் தெர்ந்தெடுத்துள்ளது. இக்கதைத் 'அலை' (ஆடி-புரட்டாதி) இதழில் பிரசரா மாகியிருக்கின்றது.

தகவம் மதிப்பீட்டில் பாராட்டுப் பெறும் சிறுகதைகளின் விபரங்கள்:-

2. 'நம்ப முடியாத சாதி' — செங்கூ ஆழியான் — 'மல் விகை', ஆகஸ்ட் '81.
3. 'மீறுத்துடிக்கும் சில மனங்களும் மீற முடியாத பினைப்புகளும்' — மண்டே அசோகா — 'தினகரன்' 6 - 9 - 81.

கொம்புள்ள பெண்மணி

செனுவில் வசிக்கும் ஸாஹு-விமி என்ற 88 வயது ப் பெண்மணிக்கு தலையில் நிஜமாகவே இரண்டு கொம்புகள் முளைத்திருக்கின்றனவாம். இந்தக் கொம்புகள் சுமர் ஆறுமாதத்திற்கு முன் பிரிருந்தே வரார் ஆரம்பித்தனவாம். இப்போது 7 செ. மீ. நீளமுள்ள இந்தக் கொம்புகள் உணர்ச்சியற்றும் முனையிலே கூர்மையாகவும் இருக்கின்றனவாம்.

— ரவிச்சந்திரன்
மட்டக்குளி.

அரசை

2 லக இந்து மகாநாட்டின் முதல்நாளன்று பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபமேடையில் சாதுக்களும் ரிஷிகளும் மடாதிபதிகளும் அமர்ந்திருந்தனர். கதிரைகள் எதுவும் காலியாக இருக்கவில்லை. திடீரென பெளத்த துறவிலூர்வர் மேடையினுள் பிரவேசிக்கிறார், உடனே மேடை வரவேற்பாளர் ஒருவர் அவரை அழைத்துவந்து முன் வரிசையில் அமர்ந்தி ருந்த இந்து சாமியார் ஒருவரை எழுப்பினிட்டு அந்தக் கதிரையில் அமரவைக்கிறார். பாவம் சாமியார், வேறு ஒரு கதிரை வரவழைக்கப் படும் வரை நின்று கொண்டேயிருந்தார். கதிரை வந்த பின்பும் அவரவை முன் வரிசையில் அமர முடியப்பில்லை. பின்வரிசையிலேயே ஆசனம் போடப்பட்டது. ஒரு பெளத்த துறவிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டியது அவசியம்தான். அதற்காக ஒரு இந்து மகாநாட்டில் இந்து சாமியாருக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்படவேண்டுமா என பலர் முகம் சுளித்ததையும் அவதானிக்கக் கூடிய தாக இருந்தது.

விடம் ‘அடுத்த ஜனதிபதி நீங்களேதான்’ என எழுதிக்கொடுத்திருக்கிறார். இதனை நம்பியே சுதந்திராக்கட்சி செய்ய அவர் தனதாக்கி கொள்ள முன்னும் வருகிறார் பாலும். முதுபெரும் அரசினர் வாதியான திரு. மைத்திரிபால, இளங்கன்றுன் அநுடாவை நம்பி ஜனதிபதி பதவிக்கு ஆசைப்பட்டது நகைப்புக்குரிய சங்கதி தானே!

* * *

வெளி உலகுக்கு வெறும் பொம்மஸாட்டத்தை—போலி நாடகத்தை நடத்திக் காட்டவே இந்து மகாநாடு நடத்தப்படுவதாக எதிர்க்கட்சி முதல்வர் அறவித்துள்ளார்; உண்மைதான். இனக்கலவரங்களால் அழிக்கப்பட்ட இந்து ஆலயங்களும், சூருவளியால் சேதமடைந்த இந்து ஆலயங்களும் திருத்தப்படாத நிலையில் இந்து மகாநாடு நடத்தப்படுவதாலேயே தாம் அதனை பகிஞ்கரித்ததாகவும் கூறியுள்ளார்; வரவேற்கப்பட வேண்டிய முடிவு தான். இதேபோல், கோட்டேஸ்ரேஜயவர்த்தனபூர் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவையும் பகிஞ்கரித்திருக்கலாமே; தமிழ் இளைஞர்கள் துண்புறுத்தப்படுவதற்கும் சித்திரவதைப் படுத்தப்படுவதற்கும் எதாவது செய்து எதிர்ப்பைக் காட்டியிருக்கலாமே. இவற்றை செய்ய மட்டும் மனம் ஏன் துணியவில்லையோ?

With Best Compliments

From :



கலை அழகு மினிரும்
அச்சு வேலைகட்கு


அபிராமி அச்சகம்

17, ஜம்மா பள்ளிவாசல் தெரு,
யாழ்ப்பாணம்.

* * *

அமெரிக்க ஜனதிபதி தேர்தலின்போது முன் கூட்டியே வெற்றி வாய்ப்பை கணித்து அறவித்து அதன்மூலம் அமெரிக்க ஜனதிபதி யின் பாராட்டுக்களைப் பெற்ற எண் சோதிடர் ஒருவர், திரு. மைத்திரிபால சேந்தயக்கா

With Best Wishes From



YAMAHA

யாமஹா

SALES,

SERVICE,

SPARE

PARTS.

8 H.P 15 H.P 25 H.P

SOLE AGENTS:-

**CONSOLIDATED
MARINE
ENGINEERS LTD.**

101, KEW ROAD,
COLOMBO - 2.

Phone:- 35009 - 35464

NEW GENGA TRADING CENTRE

நியூ கெங்கா டிரெடிங் சென்றர்

**76, HOSPITAL ROAD,
JAFFNA.**

Telephone:- 8362

**76, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.**

தொலைபேசி:- 8362

பாரதியே புதுமைச் சாரதியே

— காவலூர். எஸ். ஜெகநாதன் —

பாரதிர ஒங்கு தமிழ்
பாமலைகள் தந்து உயர்
பாரதியின் ஆவிசூயிரே - சில
பாவியர்கள் வாயினிலே
பட்டதுயர் போதுமினி
பாதி உயிர் போக்கிவிடு ந்



ஏழைகளை வாட்டியவர்
ஏணியென ஆக்கியவர்
ஏங்கவியுன் விழாவின் நடுவே - நிறை
ஏதேதோ புகழ் வலைகள்
ஏராளம் பேசுகிறூர்
ஏற்றிடநீ பேயனிலையே



சாதி வெறி கொண்டலூந்து
சாத்திரங்கள் பேசியவர்
சஞ்சுகளின் எல்லோருமே - புதுமைச்
சாரதியே உந்தனது
சாற்றினிலே போர்வைகொள்
சரியென நீ ஏற்றிடுவையோ?...



பெண்களினை வீட்டினுள்ளே
பேரளவில் மனிதரென
பேச்சுமின்றி மூச்சமின்றியே-அடிக்கமப்
பேயரென ஆக்கியவர்
பேசிடுவர் பாரதியை
பேந்துமுனக் கெண்ணகயமை?



(வேறு)

தனியனைய் பலரின்தினி
தள்ளிய வயிற்றி வெந்தும்
தகவிலார் கூடக்கவியே - உன்
தரத்தினை விழாவின் கண்ணே
தருகிறூர் வரிசையாய் நீ
தரணியை அழிப் பதிகையோ?

ஏகாதி பத்தியத்தை
ஏத்தி மகிழ்வோரும்.
ஏத்தர்களும் தாசர்களுமே-சொல்
ஏருமுவன் பாரதியை
ஏற்றுவதில் பெருமையுறவு
எத்தனை நாள் தாங்கமுடியும்?



விடுதலையில் வாய்க்கச்சும்
வீணார்களும் பாரதியை
வீரவுரை யாய்தினமுமே - மேடை
வீசுதமி மூல் பலவும்
விற்பதிலே புளகமுறும்
விசர்களுக்கும் விடுதலையாமோ?



மானுடத்தின் மாண்புகெட
மாக்குறிகள் சின்னமென
மனமிழிவு கொண்டவருமே தலை
கள்
மழித்தெற்றிந்த பாரதியை
மந்திரங்கள் சாற்றி விடின்
மயங்கிட நீ மடையனிலையே



உள்ளமதில் சத்தியத்தின்
உண்மை ஒன்யோடு
உண்ணதங்கள் பாடியவனே - உனை
உள்ளமது கள்ளமென
உண்மை ஒளி அற்றதுகள்
உயர்த்த முனை வதுமுன்மையோ?



முன்னவனே பாரதி நீ
முழங்கியநற் தமிழினயே
முளை இவனும் இரவலெடுத்தே—
இனிரு
முண்டெரியும் மானுடத்தை
முடிந்தளவு காப்பதற்கே
முனைந்து தின்றேன் இருள்களையவே,

வெளியிட்டார் ஆனால் இலக்கிய பூங்காவில்
அது புதுமலராக மணம் பரப்பும்!

சந்தா.

நமத்தில் வெளியாகும் சிறு கடைகளை
காலாண்டு ரீதியில் தரங்காணும் தகவம் தம்
தேர்வில் சிறு சஞ்சிகைகளையும் சேர்த்து க்
கொள்ளத் தீர்மானித்துள்ளது. இதன் பிரகா
ரம் வெளியாகும் சஞ்சிகைகள் அன்தத்தையும்
தமக்கு அனுப்பி உதவுமாறு சிறு சஞ்சிகை,
ஆசிரியர்களுக்கு வேண்டுதல் விடுத்துள்ள அறிக்
கையைச் செலி சாய்த்த சிறு சஞ்சிகை ஆசிரி
யர் ஒரு வர் இவ்வாறு கேட்கிறார்; “சந்தா
கோரும் சஞ்சிகைகளுக்கு தான் ஒரு சந்தா
செலுத்தினால் தகவம் போன்ற இலக்கிய
பூர்வமான இயக்கங்கள் சிறு சஞ்சிகைகளுக்கு
ஊக்கமளிக்கின்றன என்று பூரிப்படையலாமே!

பொதுமக்கள் பூமி.

நவீனர் கலைக்கொழுந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கல்முனையிலிருந்து மற்று
மொரு இலக்கிய சஞ்சிகை மலர்ந்துள்ளது.
தனது முதல் இதழை காலஞ்சென்ற கவிஞர்
நீலாவணன் நினைவாக வெளியிட்டதோடன்றி
பாரதி நூற்றுண்டில் புதுமைக் கவிக்கும் உரிய
இடம் கொடுத்து “பொது மக்கள் பூமி”
எனும் புதுமையான பெயரில் மலர்ந்துள்ளன
இச் சஞ்சிகை இதழ் ஒன்று 2/50 ற்கு விற்
பனையில் உள்ளது!

மருதார் அலிக்கான், காவலூர் ஜெகநாதன்
ஆகியோரது சிறு கடைகளுடன் ஆரையம்பதி
தங்கராஜா, சடாட்சரன், பாண்டியூரன்,
பருக், கல்முனை மனிக்கவிராஜா ஆகியோரது
கவிகளும் பொன் சிவானந்தன், அ. க. ஆனந்
தன் ஆகியோரது கட்டுரைகளும் கொண்டு 24
பக்கங்களில் முதலிதழ் வெளியாகியுள்ளது.

சஞ்சிகைகட்கே உரிய கலையுணர்வு இல்லாதது ஓன்றைத் தவிர மற்றப்படி ஒராவு நிறைவாகவே வெளியாகியுள்ள “பொது மக்கள் பூமி”
பத்தோடு பதினெட்டாகு போய் விடாது சுடர்மலிகை போன்று ஒளி வீசி மணம்பரப்ப
வேண்டுமென்பதே இலக்கிய பூங்காவின் அவா!

(நன்றி - மணி!)

முட்டத்தினுள்ளே

நமது நாட்டின் தலை சிறந்த நூல் வெளியிட்டு நிறுவனமாக விளங்கும் வீரகேசரி;
தான் பிராந்திய ரீதியில் நடாத்திய போட்டியில் மலையகத்திற்கான பரிசைச் சுத்தடிக்
கொண்ட “முட்டத்தினுள்ளே” நாவலை விரைவில் வெளியிடவுள்ளது!



கோகிலா மகேந்திரன்.

நமத்துப் பெண் பிரமாக்களிடையே கணி
சமான படைப்புகளைத் தருவதோடன்றி
காத்திரமாயும் படைத்து வரும் கோகிலா
மகேந்திரன் கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய
உலகில் சேவை ஆற்றி வருகின்றார். தகவம்
கூட குறிப்பிடுமளவிற்கு திறனில் முன்
னணியிலுள்ள கோகிலா இதுவரை 35 சிறு
கடைகளையும் 5 குறு நாவல்களையும் எழுதிக்
குவித்ததோடன்றி உளவியல் கட்டுரை எழுது
வதிலும் கவி புனைவதிலும் ஆற்றல் மிக்கவராக
விளங்குகிறார்!

1972 ல் குயில் என்ற சிறு சூசிகையில்
பிரசரமான “அன்பிற்கு முன்னால்” என்ற
சிறுகடை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான இவரது பல கடைகளும் அகில ஈழார்த்தியில் நடைபெற்ற போட்டியில் பரிசில்களைத் தட்டிச் சென்றிருக்கின்றன. தனது ஒவ்வொரு படைப்புகளிலும் காணப்படும் குறைகளே தன்னை மேலும் எழுதத் தூண்டுவதாகத் தன்னடக்கத்துடன் கூறும் கோகிலா மகேந்திரன் ஈழத்து இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்பு குறைவானது என்ற கூற்றிற்கு இவ்வாறு காரணம் தருகிறார். “ஆண்கள் செலவிடக்கூடிய அளவு நேரத்தைப் பெண்களால் இத்துறைக்கு செலவிடமுடிவதில்லை என்பதே முக்கிய காரணம். ஒரு ஆண் வீட்டிலே செய்ய வேண்டிய கடமைகளை மறந்து இரவிரவாக எழுதினால் சமுதாயம் குறை சொல்லாது. ஒரு பெண் அவ்வாறு செய்யமுடியாது, செய்தால் உலகம் அவனைப் பழித்துரைக்கும்!”

கணிசமாக, காத்திரமாகக் கடை படைத்து வரும் கோகிலா மகேந்திரன் தனது சிறுகடைத் தொகுப்பு ஒன்றினை கச்சிதமாக

நடு வருடப் பரீட்சை
நடந்து கொண்டிருந்தது. எல்லாப் பாடங்களும் நடைபெற்று முடிந்து விட்டன. இன்னும் ஒரேயொரு பாடம் கைப்பணிதான் எஞ்சியிருக்கிறது. அதுவும் நாளை தீர்ந்து விடும். அப்புறமென்ன? விடுமுறைதானே!

எல்லாப் பாடங்களையும் சுறுசுறுப்பாகச் செய்து முடித்த சாந்தினிக்கு கைப்பணியை நினைக்கும்போது மனதில் சோர்வு தட்டியது. அது அவனுக்குப் பிடிக்காத பாடம். அவனுக்கென்ன; யாருக்குத் தான் பிடிக்கும்? ஏன் ரீச்சருக்குக் கூட அப்படித்தான். அதனால்தான் ரீச்சரும் எப்பொழுதுமே எதுவுமே செய்து காட்டுறதில்லை. போலும்!

கிழமைக்கு ஒருநாள் கைப்பணிப்பாடம், ரீச்சர் வராமலி குற்பது வந்தாலும் வேறு பாடங்களைச் செய்வது.. இப்படியிப்படியே வாரங்கள் உருண்டோடும். ஆனால் பரீட்சை வந்தாலோ, அதற்கென்றும் ஒரு நேரம்... புள்ளியிடல். எல்லாம் நடக்கும்! இருந்தாலும் என்ன, பாடசாலைக்கு வந்துதான் செய்து காட்ட வேண்டுமென்பதில்லையே; மற்றப் பாடங்கள் போல்! தாராளமாக வீட்டிலேயே செய்துகொண்டு வரலாம்.

"இங்க பின்னையன்... தெரியுந்தானே நாளக்கி கைப்பணி இருக்கு மறக்காம எல்லரும் செய்திட்டு வாங்க..."

எல்லோரையும் அழைத்து ரீச்சர் சொல்லிவிட்டு அவர்களை வீட்டுக்கணுப்பி வைத்தார். வீட்டுக்கென்றால் இனிக்கேட்கவா வேண்டும்? வெண்கொக்குகள் சிற கடிப்பது போல்தான்! சாந்தினிக்கு மாத்திரம் வேறெந்த நினைப்புமே ஒடவில்லை. நாளைக்கு எப்படிப் பூசிப்பார்களோ வேண்டுமா?" — கெஞ்சல் பாவணையோடு சொன்னால் சாந்தினிக்கு ஆயிர்க்கணக்கான பொறுத்துக்கொட்டுமா?

ஆதரவோடு செய்து கொடுக்க அவனுக்குத்தான் அக்காமார்களென்று யாருமே இல்லையே! அம்மாவுக்கு ஆயிர்க்கணக்கான பொறுத்துக்கொட்டுமா?



ரம் வேலைகள். கேட்டால் எரிந்து விழுந்த விழுவா... இதுதான் எதுக்குமெல்லாம் பேசவில்லை. அம்மா மானிசுபாவுமே அப்படித் தானே..... அப்பாவோடு போடும் சண்டைகள் போதாதா அவள் பயப்பட!

வீட்டில் ரீகு கடதாசிகூட இல்லை. குறைந்தது மூன்று நிறங்களிலாவது வேண்டுமே! அம்மாவிடம் ரீகு வாங்கக் காசாவது பெற்றுக்கொள்ள வாமென்ற நம்பிக்கையுமில்லை கொண்டான் சாந்தினி.. இரசாந்தினிக்கு! அவளிடமிருந்த இரு விடமுன் பூசையிடவேண்ட சாப்பிட்டதோடு சரி. டாமா என்ன? அந்த நினைப் பில் அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. அவள் மனக்கொதிப்புக்கு இன்னும் சூடேற்றுவது போல, மாவினி கைத்திறய ரீகு கடதாசி... நூலெல்லாம் வாங்கிக்கொண்டு... அவளையும் ஒரு முறை பேசிப்பார்த்து விட்டு, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு ஒடினால்.

சாந்தினி பாடசாலையிலி ருந்து வீட்டையைடையும்போது பன்னிரெண்டு மணி நெருங்கி யிருந்தது. அவளது அம்மா சமையலில் முழுகியிருந்தாள். எப்பொழுதுமே அவள் பாடசாலை கலைந்து வீட்டையைடந்தால், முதலில் "பசிக்கிறது" என்ற வார்த்தைத்தான் அவளது வாயிலிருந்து வெளிவரும். ஆனால் இன்று அவளுக்குப் பசிக்கவில்லை.

"அம்மா! நாளக்கி கைப்பணிச் சோதின இருக்கு..... பூசையிட்டுப் போக வேண்டுமா..." — கெஞ்சல் பாவணையோடு சொன்னால் சாந்தினிக்கு ஆயிர்க்கணக்கான பொறுத்துக்கொட்டான்.

"நானிங்க நெருப்பில சொகிறன். உனக்கு வேற பூசையென்றுமா...?"

அம்மா எரிந்து விழுந்த விழுவா... இதுதான் எதுக்குமெல்லாம் பேசவில்லை. அம்மா வின் சுபாவுமே அப்படித் தானே..... அப்பாவோடு போடும் சண்டைகள் போதாதா அவள் பயப்பட!

மத்தியானத்திற்கு அரை குறையாகச் சாப்பிட்டுக் கொண்டான் சாந்தினி.. இரசாந்தினிக்கு! அவளிடமிருந்த இருப்பத்தைந்து சுதமும் ஒரு விடமுன் பூசையிடவேண்ட சாப்பிட்டதோடு சரி. டாமா என்ன? அந்த நினைப் பில் அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. அவள் மனக்கொதிப்புக்கு இன்னும் சூடேற்றுவது போல, மாவினி கைத்திறய ரீகு கடதாசி... நூலெல்லாம் வாங்கிக்கொண்டு... அவளையும் ஒரு முறை பேசிப்பார்த்து விட்டு, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு ஒடினால்.

சாந்தினிக்கு ஆயிர்க்கணக்கான பொறுத்துக்கொட்டு அவள் மௌவினியின் வீட்டுக்கு அவள் கொண்டான் அக்கா அழகாகப்பூசையிட்டுக்கொள்கையில் செய்தன. ஒன்று இரண்டா?..... மாவினி க்கு மகிழ்ச்சிபொறுக்க முடியவில்லை.

"அக்கா..... எனக்கும் செய்து தருவீங்களா அக்கா" சாந்தினி தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

மாவினி சுற்று பொரு
கையோடு பார்த்தான்.

“ஐயோ! கைவலிக்குது.....
வேற ஒன்றுமே செய்யே
ஈது” — மாவினியின் அக்கா,
ஏதோ சாட்டோடு கைவிரித்து
விட்டான்.

அவள் விரும்பியிருந்தாலும்கூட, தன்னிடம் எதுவும் தயார் நி லை யில் இல்லையே என்பதும் பிறகுதான் சாந்தி னி க்கு ஞாபகம் வந்தது. அதற்குப்பிறகு அவள் அங்கே நிற்கவில்லை. எங்கேதான் செல்ல...

நேரே புஷ்பாவின் வீட்டுக்கு வந்தாள் சாந்தினி. அங்கே அவளது அம்மா எவ்வளவோ அன்போடு அவருக்கு பூவே வை லை செய்துகெண்டிருந்தாள். சின்னச் சின்னப் பூக்கள். அவற்றிலே முற்றிலும் மெல்லிய கம்பி வேலைப்பாடு கள்தான். ஏதோ வாசனைகூட அவற்றிலே தடவப்பட்டிருந்தது. எட்ட நின்று எல்லாவற்றையுமே நன்கு அவதானித்துக் கொண்டிருந்த சாந்தினிக்கு வேதனை மேலிடாமலா இருக்கும்!

“எங்க அம்மா இப்படி
யெல்லாம் செய்து தரமாட்ட
டாங்க புன்பா...”

சாந்தினி சொன்னால். இப்படிக் கொல்வதன் மூலம் புஷ்பாவின் அம்மாவாவது தன் மீது பரிதாபம் கொள்ள வேண்டுமென்று அவள் எதிர்பார்த்தது வீண்போய் விட்டது.

‘கடவுளே .. !’

பெருமுச்ச விட்டபடியே
 சாந்தினி வீட்டுக்கு வரும்
 போது மாலையாகிவிட்டது. அப்
 போது வீடு அடைத்துக்கிடந்
 தது. இந்நேரத்திலெல்லாம்
 சாந்தினியின் அம்மா விறகு
 பொறுக்கப் போவதுண்டு.
 அம்மா வரும்வரையில் அவள்
 இரண்டொரு ஈர்க்குகளை
 இடுங்கி நகங்களால் கிழித்துத்
 தயார். பண்ணி க்கொண்டாள்.

**அப்போதுதான் தலையில்
வீரகுக்கட்டும் கையில் ஒருபக்க**

கண்ணீர் வடிக்கும் சிலை!

வண்டனில் சென்ட் பேர்த்தோமி தேவாலயம் உள்ளது. இங்கு டாக்டர் எட் வர்ட் குக் என்பவரின் உருவச்சிலை இருக்கிறது. இது ஒரு சோகமே உருவான சிலை. இச்சிலையின் கண்ணீர் வடிந்து அதன் கண்களிலிருந்து குப்பலரும் பல கூறுகிறார்கள். கட்டியாக கண் அது உருகித் தண் போது கண்ணீர் தெரிகிறது' என்பதும் அவர்கள் காரணம்.

— கதிர்மாணிக்கம்

கம் ஏதோ பறவை கோதிய
பலாக்காயொன்றுமாக, அவ
ளது அம்மா வியர்வை நெடி
யோடு வந்து சேர்ந்தாள்.

அம்மாவிடம் ரிகு வாங்கக்
காசு கேட்க அவள் விரும்ப
வில் லீல். அம்மாவிடம் காசு
இருக்காதென்று அவனுக்குத்
தெரியும் இருந்தாலும் கிடைக்
காதென்று சாந்தி னி குத்
தெரியும்! இன்று காலையில்கூட
அப்பா புறப்படும்போது
காசுச்சன்னைத்தானே நடந
தகு.

நீர்ப்பாசனத்தினக்கள் தமிழ்ப்
பண்பாட்டுக்கழக சிறுகதைப் போட்
டியில் முன்றும் பரிசு பெற்ற கதை

என்ன செய்வது? தமிழ் யின் பெட்டியை இழுத்தெடுத்தாள். அவனது புத்தகம்..... கொப்பிகள்..... விளையாட்டுச் சாமான்களைல்லாம் அதற்குள்ளே தான். அவளது எதிர்பார்ப்பு அங்கே கண்ணிமிட்டியது. அவன் எப்போதோ பட்டம் செய்துவிட்டு, வெட்டிக்கிழித்து சுருட்டிப் போட்டிருந்த ரிகுத்துண்டுகள் அவளுக்குக் கிடைத்தன. இனியென்னுடைய சரிப்பஞ்சை வேவண்டிய தானே?

இரவைப் பறைசாம்ரிக்
கொண்டு லாம்புக்குப்பி எரி
யத் தொடங்கியது. ஈக்குள்...
கசங்கிய ரிகுதுண்டுகள்....
பானையிலிருந்து சரண்டி

யெடுத்த சோற்றுப் பருக்கை
கள் எல்லாம் கைகொடுத்தன.
வாம்பு உமிழ்ந்த வெளிச்சத்
தில் தயாரிப்பு தொடர்ந்தது.

மிகுந்த பிரயத்தனப்பட்டு
மூன்று பூக்களைச் செய்து
கொண்டாள் சாந்தி னி. அவை
போஷாக்கில்லாத குழந்தை
களைப்போல துருத்திக்கொண்
டிருந்தன. இந்த விவகாரங்கள்
ளொதுவும் அவள் கண்ணுக்குப்
படவில்லை. ‘தன்குஞ்சு பொன்
குஞ்சு’ அல்லவா? மனதுக்குள்
பெரிதும் சாந்தி நிலவி யது
சாந்தி னிக்கு!

அடுத்த நாள் மிகுந்த
களிப்போடுதான் மலர்ந்தது.
அவனும் பாடசாலைக்குச் சுறு
சுறுப்பாகத்தான் சென்றுள்.
தானும் கைப்பணிப் பாடத்
துக்கு தயாராகிப் போகும்
பெருமிதம்.

ஒரே பூக்கள் மயமாக
வகுப்பு காட்சியளித்தது. ஒருவ
ருடையதை மற்றவர்கள் மாறி
மாறிப் பார்த்து புகழ் நிதி
கொண்டார்கள். எத்தனை வண்ணம்.....எத்தனை வகைகள்?
ரீச்சர் இன்னும் வகுப்புக்கு
ஏந்குசோலில்லை.

“ பாருங்கடி சாந்தி னி
யின்ற பலு.....”

ஓரு முறை எல்லோரும்
ஒரேயடியாக இவள் பக்கம்
திரும்பிகொல்லென்று சிரித்

சாந்தி னி வெட்கம்மடைந்து விட வில்லை. அவனுக்கு கணக்குப் பாடத்திலும் மொழிப்பாடத்திலும் எத்தனை மார்க் கிடைத்தி ருக்கிற தென்பதைப் பார்த்துக்கொள்வதிலேயே நோக்கம் குடின்றது.

இரண்டு ஆசிரியர்களும் எல்லோரையும் கூப்பிட்டு புள்ளிகளைச் சொல்லிவிட்டார்கள். இனியென்ன ‘நான் முதலா நீ முதலா’ என்று பார்க்கும் ஆர்வம் தலைகாட்டியது. தாங்கள் பெற்ற மதிப்பெண்களையெல்லாம் நிறல்படுத்திக் கூட்டினர்கள். சாந்தினிக்கு ஒரே ஆரவாரம், தற்போதைக்கு அவள் தான் முதலாவது பின்னொயாக வந்திருந்தாள். சும்மாவல்ல; அறுபது மேலதிக புள்ளிகளால் முன்னணியில் நின்றுள் சாந்தினி இனியென்ன

“ஆ...ரீச்சர் வந்திட்டா...

உண்மைதான், கைப்பணிக்காக ரீச்சரின் வரவு வகுப்பில் மீண்டும் கலகலப்பை ஏற்படுத்திவிட்டது. ரீச்சர் ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் எது கைப்பணிப் பூக்களைப்பார்த்து புள்ளி போட்டுக் கொண்டிருந்தார்.

மார்வனிக்கு எழுபது.....
புஷ்பாவக்கு எழுபத்தைந்து...
வாணிக்கு எண்பது..... இப்படியிப்படி!

சாந்தினியை அழைத்த ரீசர் அவனது டூக்கணைப் பார்த்ததும் ஒரு சிரிப்புச் சிரித்தார். அது வேண்டுமென்றே சிரித்ததல்ல.... இயல்பாகவே வந்த சிரிப்புத்தான்.

சாந்தி னிக்கு ஆகபதி
னெந்தே புள்ளிகள்தான். அவ்வளவாவது சிடைத்தது போது
மல்லவா?

எல்லாப் பாடங்களிலும்
புள்ளிகள்கிடைத்தாகிவிட்டன.
சாந்தினி படப்படென்று அவற்றை
நைக் கூட்டிய பார் ததா ஸ்
அடுத்தகணம் அப்பாடா என்று
அசிரிந்கபோன்று

(யாவும் குறியினை

卷之三

३८ मुद्रित

‘ர(த)தியின்’ கற்பணையே அன்றி
தகவத்தின் கருத்தே அல்ல

‘தரமான பெண் எழுத்தாளர்கள் எவருமே இல்லை ; எனத் தகவம் ஆணித்தரமாகக் கூறியதாக ர[து]தி ஒரு அபாண்டத்தைச் சிறுஷ்டித்துத் [‘கடர்’ பங்குனி இதழ்] தகவத்திற்கு அப்கீர்த்தியை ஏற்படுத்த முயன்றமை எமக்கு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றது.

ர [த] தியின் கூற்று ஆதாரமற்றது என்பதையும், அஃது அவரின் அதீத கற்பணையே அன்றித் தகவத்தின் கருத்தே அல்ல என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

தகவம் காலாண்டு அடிப்படையில் ஈழத்தமிழ்ச் சிறு கடைகளை மதிப்பீடு செய்து, தரமானவற்றைக் குறிப்பிட்டு, கடைஞர்களை ஊக்குவிப்பதைத் தன் செயல்பாட்டுள் ஒன்றுக்க் கொண்ட புனைகடை இலக்கிய நிறுவனம். நாம் கடைகளின் தரத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றோமே ஒழியி, கடைஞர்களின் தராதரத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதில்லை. தகவம் எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படியான ஒன்றைச் செய்ய முனையவும் இல்லை.

1975 ஆம் ஆண்டு முதல் தகவம் சிறுக்கை மதிப்பீடு டைச் செய்து வருகின்றது. எந்தக் காலாண்டிலும் தகவத் தின் பரிசைப் பெண் எழுத்தாளர்கள் பெறவில்லை என்பது ஓர் உண்மை. கடந்தாண்டு மூன்றாம் காலாண்டில், முதல் முறையாக மண்டேர் அசோகா தகவத்தின் பாராட்டைப் பெற்றிருந்தார். இந்த முக்கியத்துவத்தை செய்தியை முதன் மைப்படுத்தி ‘தகவத்தின் பாராட்டைப் பெறும் முதல் பெண் எழுத்தாளர்’ என மகுடமிட்டுத் ‘தின் கரன்’ 15 - 3 - 82 இல் செய்தியும் வெளியிட்டிருந்தது.

உண்மை இப்படியிருக்க, இதன் முடிமறைத்து, பொய்க்கதை ஒன்றைக் கற்பனை செய்து, அதனைச் சோடித்து, தகவத்திற்குக் களங்கம் கற்பிக்க முயலும் இந்த ர[தி] தியாரோ? இவர் ர[தி] தி என்ற பெயருள் மறைந்திருந்து கணிஞ்சொடுக்கும் மர்மமும் ஏனே?

வேல் அமுதன்

செயலாளர்:- தமிழ்க் கதைஞர் வட்டம்

© 2023 குடும்ப மூலம் | திட்டமிடப்பட்ட நெரிசல்

எட்டின் சார்லஸ்டன் என்னும் எழுத்தாளர் எல்சி பாஸ்டன் நகரில் இருப்பவர். இவருக்கு ஒரே சமயத் தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. இந்த மூன்று குழந்தைகளுக்கும் இவர் வைத்த பெயர்கள்: செப்டார், பேஷ், லென்! அதாவது அத்தியாயம், பக்கம், வரி!

— கதிர் மாணிக்கம்

With Best Compliments

from

The Largest Importers of.

SOUTH AFRICAN: Tor Steel And M. S. Plain Steel
In Sizes

1/4", 3/8", 1/2", 5/8", 3/4", 1"

B. I. Sheets 8'×4' 18 G.

G. I. Pipes-

AND

JAPAN Origin — Five Star Brand Roofing Sheets

ALSO AVIALABLE

CEYLON STEEL CORPORATION

"Tor Steel"

Ex Stock At Any Time

JUPITER STEEL

**355, Old Moor Street,
Colombo - 12.**

T. phone: 36443

With the Best Compliments

Of

Phasi Hardware Stores

பாசி ஹார்டை ஸ்டோர்ஸ்

SOLE AGENT JAFFNA DISTRICT
TUNGSRAM BULBS

No. 30, K. K. S. ROAD,
CHUNNAKAM.

T. Phone : 304

T' Gams 'PHASI'

With Best Compliments

Form



VENUS TRADERS

15, Quarry Road,
Colombo - 12.

T. Phone : 20922

With Best Compliments

Form

HAMDOON SONS & Co.,

AUTHORISED AGENTS
FOR CENTIC PUMPS, &
AGRICULTURAL WATER PUMPS &
CEYLON STEEL CORPORATION
PRODUCTS

330, Old Moor Street
Colombo - 12

T. Phone: 25140

With The Best Compliments

Of

ASIAN TRADING COMPANY

General Hardware Merchants

35 A, Abdul Jabbar Mawatha,
Colombo - 11

T.P. 547210

WITH BEST COMPLIMENTS

FROM

WESTERN TRADERS

HARDWARE MERCHANTS, GENERAL
SUPPLIERS

334, OLD MOOR ST.
COLOMBO - 12.

T. Phone 34288

WITH BEST COMPLIMENTS

FROM



BRASS STEEL COMPANY

Abdul Jabbar Mawatha,
Colombo - 12.

T. Phone : 548050, 22253

சாஷ்டபு!



திருமதி குறுமகளுடன்

சந்தித்தவர்:-

தமிழ்ப்பிரியா

அது எங்களுக்கு முற்றிலும் புதிய இடம். யாரோ வழிகாட்டிய சுவட்டில் நடந்து போய்... ‘திருப்பதி’ என்ற நாமம் கொண்ட அந்த வீட்டின் முன் சில வினாடி தயங்கி நின்று... நான்தான் கதவை மெல்லத் தட்டி னேன். ஒரு சின்னப் பெண் வந்து கதவைத் திறந்தா. தொடர்பாய் எழுந்த என் கேள்வி களுக்கு மிக மேதுவாய் பதில் சொல்லி விட்டு “அம்மா வெனியில் போய்விட்டா. நீங்கள் உள்ளுக்கு வந்து இருங்கோ அம்மா வந்த வுடன் சந்தித்துக் கொண்டு போகலாம்...” என்று அன்போடு வரவேற்று உள்ளே அழைக்கின்றார் அந்தச் சிறுமி. “உங்களுக்கு என்ன பெயர்?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறோம். “குபாலிகா” எங்களுக்கு பத்திரிகையும், சஞ்சிகை ஒன்றையும் படிப்பதற்காக எடுத்துத் தந்து விட்டு.. உள்ளே போய் கோப்பி போட்டுக் கொண்டு வந்து தந்து விட்டு - எங்களுடன் அமர்ந்து கதைக்கிறார். 12 வயதுச் சிறுமியான குபாலிகாவின் இந்த வரவேற்பும் - உபசரிப்பும்... மனதி ற்குள் அம்மா குறுமகளுக்கும் ஒரு சபாஷ் போட வைக்கிறது.

‘குறுமகன்’ என்ற பெயர், இலக்கிய ஆரவர்களுக்கு புதிதானதல்ல, எனினும், நான் தெரிந்த, அறிந்த வற்றை வாசகர்களுக்கு ஒரு முறை ஞாபகப்படுத்தி விரும்புகின்றேன்.

ஸழத்தில், பெண் எழுத்தாளர்கள் வரிசையில் கொடி கட்டிப் பறந்தவர் ‘குறுமகன்’, அவர்கள். ஸழத்தில் வெளிவந்த அத்தனை பத்திரிகைகளிலும் கதை, கவிதை, கட்டுரை என்று..... எண்ணற்ற படைப்புக்கள் மூலம் பவனை வந்தவர். இது மட்டுமல்ல, நம் ஸழத்திரு நாட்டில் அவர் மேடையேற்பு பேசாது இடமே இல்லையெனவாம். அத்தனை திறமை மிக்க ஒரு பேச்சாளினியும் கூட. இத்தனை திறமை மிக்க ஒருவரை, பெண் னினி னம் நினைத்து நினைத்து பெருமைப்படக் கூடிய ஒருவரையே கடருக்காகச் செவ்வி காணப் போகிறேன். இவர் ஒரு பட்டதாரி ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது. (இவரின் இயற்பெயர்: திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம்)

சில மணி நேர நகர்வின் பின் குறுமகள் அவர்கள் வந்து விட்டா. நான் விடயத்தைச் சொன்னதும், “இதுவரை எந்தப் பத்திரிகைக்

குமே பேட்டி கொடுக்கவில்லை..... இப்போ மட்டும் எப்படித் தருவது?” என்று சிரித்துக் கொண்டே மறுப்புச் சொன்ன போது... என்மனத்தின் எதிர்ப்புபுர் சட்டென்று உதிர்ந்து கொள்ள முயல்கிறது. நான், இது நீங்கள் ‘கடர்’, என்ற சஞ்சிகைக்குத் தருகின்ற செவ்வியல்ல - கடரின் பாரதி சிறப்பிதழக்கு தருகின்ற செவ்வி.....” என்ற தும், ‘பாரதி சிறப்பிதழ்’ என்ற வார்த்தை கொடுத்த மகிழ்வோடு செவ்வி தரச் சம்மதித்தார். நானும் மனதில் குதித்த சிம்மாளச் சிரிப்போடு கேள்வியை ஆரம்பித்திரேன்.

* * *

பெண் விடுதலை!

கே: “பாரதி அன்றே பெண்கள் விடுதலைக்கு எண்ணற்ற கவிதைகள் பாடியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார், ஆனால்... நீங்கள் பெண்கள் விடுதலையை வரவேற்கிறீர்களா?”

ப: நிச்சயமாக!

இந்திய வீராங்கனைகளாகிய விஜய வெடசுமி பண்டிட, சரோஜினிநாயுடு, இந்திரா காந்தி போன்றவர்களின் போற்றுதற்குரிய செய்கைகளை அறிந்த காலத்தில் இருந்தே இந்த விடுதலை உணர்வு என மனதில் கடர் விட ஆரம்பித்தது.”

தவிர, அந்தக் காலத்தில் பெண்கள் நடத்தப்பட்ட முறை உண்மையில் மனத்தில் ஒரு ஆவேசமான விடுதலை தாகத்தையே உண்டு பண்ணியது.”

கே. “பெண்கள் விடுதலை என்று நீங்கள் எதை எண்ணுகிறீர்கள்?”

ப: “பிறருக்குத் தீங்கு வராமல் அவரவர் தன்னிஷ்டமானது எல்லாம் செய்யலாம் எனபதே விடுதலை” என்று கேபேர்ட்ஸ் பென்சர் [Herbert Spencer] சொல்கிறார் இதையே பெண்கள் விடுதலைக் கட்டுரையில் பாரதியும் சொல்கிறார்.

நானும் அதையேதான் சொல்கிறேன் ஒரு சாதாரண உயிருக்கு இருக்கவேண்டிய சுதந்திரம், ஒரு ஆணுக்கு இருக்கிற சுதந்தி

ரம், பெண்ணுக்கு இருக்க வேண்டும். ஆனால்... பெண் விடுதலை என்றவுடன் பலவிதமான அர்த்தங்கள் தற்போது பிறக்கின்றன.

‘பெண்கள் தங்களிடம் போராடுகிறார்கள்’ என்று நிலைத்து ஆண்கள் மனக்கசப்பு அடைகிறார்கள். சில பெண்கள் நிலைக்கிறார்கள் — ஆண்களுடன் போராடுவது தான் விடுதலை, என்று; உண்மையில் பெண்கள் ஸ்டாம் இருந்து பெண்கள் விடுதலையடைய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.

கே: “நீங்கள் சொல்வது புரிய வில்லையே! பெண்களிடம் இருந்து பெண்கள் விடுதலையடைவது என்றால்.....?”

ப: பெண் குலம் தாங்கள் இதுவரை வளர்த்து வந்த வளர்ப்பு எண்ணங்கள், அந்ப ஆசைகள், புற ஆசாரங்கள், அலட்சிய மனப்பான்மை போன்றவற்றிலிருந்து தாங்கள் விடுதலையடைய வேண்டும். அப்பொழுது நாம் கோருகின்ற விடுதலை தானாகவே வந்து சேரும். சிந்தித்து நல்லமுறையில் செயல்படும் எந்தவொரு பெண்ணுக்கும் ஒரு போதுமே அதிகாரம் ஆட்சி செலுத்த முடியாது.

கே: “அப்படியென்றால்.... பெண்விடுதலை பெண்விடுதலை என்று கோஷமிடுகிறார்களே! இவர்கள் கோருவது எதை?”

ப: பெண்களைப் படுக்கையறைப் பதுமைகளாகவும் அறிவில் குறைந்தவர்களாகவும் நடத்தப்படுகின்ற நிலையில் இருந்து தாங்களும் ஒரு உயிர் — ஒரு ஆணுக்குரிய சகல சுதந்திரங்களும் தங்களுக்குத் தாரப்பட வேண்டும் என்றும் — தாங்கள் கணிக்கப்பட வேண்டிய வர்கள் என்றுமே — பெண்கள் கோருகின்றார்கள்?

பெண்கள் சீரழியக் கூடாது

கே: இந்தக் கோஷம் தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரை நடைமுறைக்குச் சாத்தியமானதொன்று?

ப: பெண் இனம் என்பதே ஒன்று என்பது என் கருத்து. ஆனால் நாட்டுக்குத் தாடு கலாசாரம் பண்பாடு வேறுபட்டிருக்கலாம். மனித சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகள் பேதமற்ற நிலையில் நிச்சயம் எல்லோருக்கும் வேண்டும். தனிப்பட்ட மனித சுதந்திரம் கெளரவிக்கப்பட வேண்டிய ஒன்றியினும் — தமது சமுதாய நலனுக்காக சிலவற்றை மட்டுப்படுத்தத்தான் வேண்டும்.

கே: அப்படியென்றால்..... தமிழ்ப் பெண்களுக்கு இந்த விடுதலைக்கும்மாளம் எல்லாம் தேவையற்றது என்கிறீர்களா?

ப: அப்படியில்லை விடுதலை என்ற பெயரால் தமிழ்ப் பெண்கள் சீரழியக் கூடாது என்பது தான் என் வேண்டுகோள். ஒரு குடும்

பத்தில் அங்பு நிலை வேண்டும், அன்பிற்கு ஆண்டவனே அடிமைப்பட்டவன். அதை விட்டு விடுதலை என்ற பெயரில் தான் தோன்றித் தனமாக நடந்தால்..... குடும்பத்திற்குச் சமூகத்திற்கு கெட்டபெயர் வேண்டித்தரும் நிலை ஏற்பட்டால் — பெண் மீண்டும் வீட்டிற்குள் பூட்டிவைக்கும் நிலைக்கே வரவேண்டியிருக்கும்.

கே: உண்மைதான். ஆனாலும் - இன்றைய சில எங்கள் சமூகத்துப் பெண்களிடம் தான் தோன்றித் தனமும் — அலட்சிய மனப்பான மையும் ஏற்படுவதற்கு..... விடுதலைத்தாகம் என்பதை விட சீதனப் பிரச்சினைதான் காரணி என்று நான் என்னுவதுண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: இந்த நிலைய மறுக்க முடியாது தான் நினைக்கும்போதெல்லாம் இந்தப்பிரச்சினை நெருஞ்சை ஆவேசப் புயயில் அசைக்கிறது தான் ஆனாலும்... சீதனவிடயத்தில் ஆண்களைக் குற்றம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால்..... ஒவ்வொரு ஆணுடைய தாயும் சீதனம் வாங்குவதில்லை என்றும் — ஒவ்வொரு பெண்ணுடைய தாயும் சீதனம் கொடுப்பதில்லை என்றும் சங்கற்பம் கொண்டால்தான் இந்தப் பிரச்சினையை ஒரு தீர்வுக்கு கொண்டு வரலாம். இந்த நிலையைத் தான் நான் முன்பே குறிப்பிட்டேன் பெண்களிடம் இருந்து பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்று.

பாரதியின் கனவு!

கே: அப்போ அன்று பாரதி சொன்ன பெண்விடுதலையும் — இன்று பெண்கள் கோருகின்ற விடுதலையும் ஒன்றுதானு?

ப: பாரதி 100 ஆண்டிற்கு முன்பு கண்ட விடுதலைப் புதுமைப் பெண்களின் தீவிரம் — இன்னும் எங்களிடம் வரவில்லை என்றுதான் நான் கருதுகின்றேன்.

கே: இந்தப் பாரதி நூற்றுண்டில் பெண்களுக்கெல்லாம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

ப: சமூகத்திற்குப் பெண்களின் பங்களிப்பு நிறைய வேண்டும். “பெண்கள் தொழில் அதிபர்களாக வரவேண்டும்” என்றெல்லாம் பெண்களைப் பற்றி பாரதி நிறையக் கனவு கண்டாரோ! அந்தக் கனவு நனவாக வேண்டும்.....! இதைவிட புதிதாக நான் வேறு என்ன சொல்வது!

என்று கேள்வி கேட்கும் என்னிடமே திரும்பக் கேட்கிறார். நான் எப்படிப் பதில் சொல்வது? முதல் முதலாக சட்டுக்குப் போட்டி தந்தமைக்காக — நன்றி சொல்லி விடைபெற்றுக் கொள்கிறோம். பதில் நன்றி சொல்லி சந்தோஷமாய்ச் சிரித்தபடி வாசல் வரை வந்து வழியனுப்பிவைத்தார்.

மாதம் ஒரு நாவல்

- “மணி” -

தமிழகத்திலிருந்து புற்றீசல்கள் போல் படையெடுக்கும் சஞ்சிகைகளில் ‘மாதம் ஒரு நாவல்’ சஞ்சிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. ஆரம் பத்தில் ‘ராணிமுத்து’ என்ற ‘ாணியின்’ வெளியீடாக ஆரம்பித்த இச் சஞ்சிகை வரிசை, காலக்கிரமத்தில் ‘பிரேமரத்தினம்’, ‘மாலை மதி’, ‘நவரத்தினம்’ என்று தொடர்ந்தது. சமீபத்தில் ‘சாபையின்’, ‘மோனை’, மணியனின் ‘மணியன்’ ஜெயகாந்தனின் ‘கல்பனை’ என்று தொடர்கிறது.

வழக்கமான சஞ்சிகைகளைவிட இப்படியான மாதம் ஒரு நாவல் சஞ்சிகைகள் இப்படிப் பெருகுவதற்குக் காரணமென்ன?

விஷயங்கள் தேடும் சிரமம் குறைவாக லாம். அல்லது தயாரிப்புச் செலவு சுருக்க மாக இருக்கவாம். அல்லது விற்பனை அதிகமாக இருக்கவாம். எது எவ்வாறுமினும் தரம் இருக்கிறதா என்று யாரும் அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வெளியீட்டாளரும் சரி, வாசகரும் சரி, இது பற்றிச் சிந்திப்பதேயில்லையோ என்று என்ன வேண்டியிருக்கிறது.

தரம் பற்றிச் சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை. தவறான பாதையில் இச்சஞ்சிகைகள் தடம் புரண்டு போகின்றனவோ என்பதையாவது சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த மாதம் ஒரு நாவல் கைங்கரியத்தில் அடிக்கடி பெயரைக் கொடுக்கும் எழுத்தாளர்கள் சுஜாதா, வங்மீ, அனுராதாரமணன், இந்துமதி, வாஸந்தி, சிவசங்கரி, பி.கைலாசம், புஷ்பா தங்கத்துறை, சு. சமுத்திரம், பி.வி.ஆர் முதலியோரே. அவர்கள்தான் என்ன செய்வார்கள்? மாதம் ஒரு நாவல் தா என்று பிரசரிப்பாளர்கள் நெருக்கினால் வழவழா, கொழுகொழு என்று எதையாவது எழுதிக்கொடுக்கிறார்கள். பெயர் பிரபலம் இருப்பதால் அவர்கள் என்னதான் எழுதினாலும் அச்சப்போட வெளியீட்டாளர்கள் இருக்கிறார்கள். வாங்கிப் படிக்க வாசகர்கள் இருக்கிறார்கள். [குறிப்பாக இலங்கை வாசகர்கள்].

விற்பனைப் போட்டியின் காரணமாக, அநேகமாக செக்ஸ் பிறழுச்சிக் கதைகளே இந்த நாவல்களில் அதிகம் இடம்பெறுகின்றன. மலிவான மர்ம நாவல்கள் போல்,

மலிவான செக்ஸ் நாவல் வரிசையாக, இந்த மாதம் ஒரு நாவல்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. இதனால் ஜெயகாந்தன், வங்மீ, மகரிஷி போன்ற தரமான எழுத்தாளர்கள் கூட வெளியீட்டாளர்களின் விருப்பத்திற்கேற்ப தரம் இறங்கி விடுகிறார்கள் போல் தெரிகிறது. இது எங்கே போய் முடியப்போகிறதோ?

சமுத்தைப் பொறுத்தவரை, வாசகர்கள் இந்த நாவல் கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். இந்த நாவல்கள், ஏற்கனவே ஈழத்தின் நாவல் வெளியீட்டுத் துறையைப் பாதித்துள்ளன.


வாசகர்களின் ரசனையையும் இவை மாசுபடுத்துவது நிச்சயம். எழுதியவர் பெயரைக் கொண்டு நாவலை வாங்குபவர்கள் ஏமாற்றம் அடைவது ஒரு புறம் இருக்க, தேவையில் வாது குப்பைகளை, தம் மூலையிலும், வீடுகளிலும் தேக்கி வைக்கும் ஆபத்தும் இந்த நாவல்களால் ஏற்பட இடமுண்டு.

இந்த நாவல்கள் வரிசையில் வெளிவந்த இரண்டொரு கதைகளை மாதிரிக்காக இங்குத் தர விரும்புகிறேன். ஜெயகாந்தன் எழுதிய ‘அட சும்மா கெட புள்ளே!’ கல்யாணமான ஒரு ரவுடி கல்லூரி மாணவியைக் கவர்ந்து ஹோட்டலுக்குப் போய் சல்லாபித்துவிட்டு வருகிறார். அவனுக்கு ஆபத்து ஏற்பட்டதும், மனைவிஅவனைச் சேர்த்துக்கொள்ளுகிறார்.

கலைஞர் கருணைத்தி எழுதிய “வான்கோழி” ஜெயகோ! அபத்தக் களாஞ்சியம் ஆன்மையில்லாத ஒரு கணவன், தன்கையாள் ஒருவனை பாத்ரமில் ஒளித்துவைத்து, புணர்ச்சி நேரத்தில் அவனை இடம் மாற்றுகிறார். யாரையோ கிண்டல் செய்வதாக நினைத்து, கலைஞர் தன்னையே கிண்டல் செய்து கொள்கிறார்.

மாதம் ஒரு நாவல் வரிசையில் வந்த எந்த ஒரு கதையுமே, யதார்த்த ரீதியில்லமெந்த, இலக்கியவாடை வீசுகின்ற கதையாக அமையவில்லை. வெறும் செக்ஸ் கதையாகவோ, அல்லது மர்ம நாவலாகவோதான் அவை அமைந்துள்ளன. சுருங்கச் சொன்னால் முன்பு குப்பையாக வந்து இறங்கிய 8 அணு 4 அணு, மர்மக் கதை களின் மறுபிறப்புத் தான் இந்த மாதம் ஒரு நாவல் கதைகள்.

எழுத்து வாசகர்கள் இந்த நாவல் அலையில் மூழ்கிப் போகாமல், ஈழத்து இலக்கியத்தின் மரபைக் காக்கவேண்டும்.



கோதிடர்: அதிலிரவில் உமக்கு கடவு
கடந்த நாட்டுச் சீவியம் கூடப் போகி
நது... இது சத்தியம்!

ஆசிரியர்: நீங்கள் கொல் வது தொம்ப
சனி..... வாறமாதத்திலிருந்து எனக்கு நெடுந்
தீவுக்கு மாற்றம் வந்திருக்கு !

— கதிர்மாணிக்கம்

எஜமான்: உன் பேரென்னப்பா...?

புதுவேலிக்காரன்: எம்பேரு ஆசருவாத
முங்க; சுருக்கமா வாதமுன்னு அழைப்பாங்க..

* * *

ஆசிரியர்: டேய் உன் வீட்டிலிருந்து எந்
நேரம் பாடசாலைக்குப் புறப்படுவாய் ..?

மாணவன்: கோபால் நேரத்துக்கு சேர்...

* * *

ஒருவன்: என்னிடம் பொக்கற் அடிச்சிட
டான் ஜியா ஒருத்தன். அவனைப் பிடியுங்கோ...

பொலிஸ்காரர்: எங்கே போகிறுன்.....?

ஒருவன்: அதோ..... அந்த பஸ் ஸி ல்
போய்க் கொண்டிருக்கிறுன்.

* * *

ஒருவர்: அந்தப் பாகவதரின் சங்கிதத்
தில் நல்ல பாவம் இருக்கிறது.

மற்றவர்: அவர் பாவம் என்று தானே
நானும் எழுந்து போகாமல் இருக்கிறேன்.

* * *

சோழ: இராத்திரி “வீடியோ”ப் படம்
யார்க்கப் போய் கரண்ட் வராமல் விடியும்
வரை காத்திருந்தோம்.

இராமு: என்ன படம் காண்பிக்கவிருந்
தார்கள்?

சோழ: “விடியும்வரை காத்திரு”

* * *

கணவன்: “திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன” என்று கூறிய அந்த
மேதாவி உனக்கு வாழ்க்கைப்பட்டிருந்தால்
நிச்சயமாகத் தன் சருத்தை மாற்றிக்கொண்
திருப்பான்

மணைவி: எப்படி?

கணவன்: “திருமணங்கள் நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்று!

* * *

ஒருவர்: உனது பொழுதுபோக்கு என்ன?

பிச்சைக்காரன்: பிச்சை எடுத்தல்

ஒருவர்: தொழில்

பிச்சைக்காரன்: சாமி கும்பிடுதல்

* * *

— மண்ணே செல்வானந்தன்

நண்பர்: இந்த நாட்டுப் பொருளாதா
ரம் என் இப்படி உறுதியில்லாது சாய்கிறது?

அன்பர்: இந்த நாட்டின் “முதுகெலும்பு
கள்” சக்தி இல்லாது இருப்பதாலும் இந்த
நாட்டை விட்டு விலக்குவதாலும் தான்பா.

* * *

ஆசிரியர்: இந்த நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருள் கூறு பார்க்கலாம்.

மாணவன்: “திறமை”, சார்!

— குன்றுதோருடி

* * *

“நஸ்வதோர் வினைசெய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ”

“இருத்தனேட பழகி சுத் தித் திரிஞ்சு போட்டு இப்ப அவன் விட்டுட்டுப் போட்டான் இவ இருக்கிற, இது ஒருதன் வந்து கட்டுவாரே? போனவனும் இந்நேரத்துக்கு இன்னெருத்தியைப் பிடிச்சிருப்பான்.

இவர்களது வார்த்தைகளீ னேல் முன் பெல்லாம் நிலை குலைந்து விடுவாள். மனம் பத றித் துடிக்கும், கண்ணில் நீர் சிறிய குளங்களாய் தேங்கும் பின்பு பழிகிவிட்டது.

இப்போது அவர்கள் து. பார்வைகளோ..... பேச்சுக்களீ அலட்சியப்படுத்தும் அளவுக்கு மனதுக்கு தைரியம் வந்து விட்டது.

உண்மையை எவ்வளவு அழகாக கற்பணை செய்து மாற்றி சொல்லின்றூர்கள். ஒரு எழுத்தாளனை மிஞ்சி விடும் கற்பனுவாதிகள்.

மனம் கசந்து வழிய நீர் மலாகையுடன் கொண்டு வந்திருந்த சஞ்சிகையைப் புரட்டினால். முதல் பக்கத்தி லேயே புதுக்கிடைத்தகள்.

அவள் கையெழுத்து வைத்து விட்டு நீள வராந்தா வில் ஒரு பக்கமாய் நின்று நினைத்துக் கொண்டாள். மற்றைய ஆசிரி

யர்கள் ஒரக்கண்ணால் ஒரு தடவை அவளைப் பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்கள். அவர்கள் அவளுடன் அதிகம் பேசுவதில்லை. கைதைப்பவர்களையும் ஏனான்ததோடு பார்ப்பார்கள்.

முதல்பாட நேரம் அவருக்கு வகுப்பு இல்லை. ஆசிரியருக்கு ரிய அறைக்குள் போனான். இரண்டு பேர் அன்றைய பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் ஒரு ஓரமாய் இருந்தநாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவள் பாடசாலைக்கு மாற்றாகி வருவதற்கு முன்பே அவளைப் பற்றிய விஷயங்கள் இங்கே வந்து விட்டது.

பற்றவகள்
நாங்கள் —
வசந்தகால வானில்
பறந்தவர்கள்
அப்போது —
சீதனம் என்ற கத்தியால்



நீஞ்ச புறங்குப்புக்கு சிறங்கள் விவரம்

நாயக்கர்வி

அன்று வெவ்வளிக்கிழமை மேதோய்ந்து விட்டு உலராத தலையை தளர பின்னிக் கொண்டு பாடசாலைக்கு புறப் பட்டாள் நிர்மலா. பிளவுவின் முதுகுப் பக்கம் ஈரமாகி முதுகில் ஒட்டிக்கொண்டது.

நேரம் போய் விட்டதே...

அவன் வேகமாய் நடந்தாள்.

கடைசித் தடவையாய் முகத்தை கண்ணேடியில் கூட பார்த்துக் கொள்ளவில்லை இப்போதெல்லாம் பார்க்கும் ஆர்வமும் வருவதில்லை.

மெல்லிய ஒடுங்கிய நீளமான முகமும் கவித்தின்து பெரிய கண்களும், சின்ன உதகுகளும், நெற்றியில் ஒன்றிரண்டு வெள்ளியாய் மின்னும் மயிரிழைகளும் .. .

இவைகளையே தினம் தினம் கண்ணேடியில் பார்த்து அலுத்து விட்டது. பச்சை நிற இலை நெலக்கில் விலகி விலகி பாதங்களை வழி நடத்த அவன் கொஞ்சம் வேகமாய் நடந்தாள்.

கழுத்தில் கறுப்பு மனி கோர்த்த மெல்லிய சங்கிலி... கைகளில் ஒரு அகலமான காப்பு... நெற்றியில் வைத்த குங்குமப் பொட்டு..... அதன் துகள்கள் முக்கில் சிஞ்சியிருந் த அவன் புரிந்து கொண்டாள்.

முதல் நாளே சக ஆசிரியைகள் பேசிய பேச்சிலிருந்து

எங்கள் சிறகுகளை
வெட்டியவர்கள் நீங்கள்
இப்போது —
எங்களால் பறக்க முடிய
வில்லை

எங்கள் சிறகுகள் எங்கே?
படித்துவிட்டு அவளை நிமிர்ந்து
பார்த்தான்.

“நான் மட்டும் உம் மு
டைய சிறகுகளை விட்டிறவ
ஞெய் இருக்கமாட்டன் பயப்
படாதையும்”

என்று சிரித்துக் கொண்டு
சொன்னான்.

அவள் தனது அகன்ற
கண்களால் அவளை ஆழமாய்ப்
பார்த்தாள். நம்புகிறேன்,
நம்புகிறேன் என்பது போல
அழுத்தமாய் முடித்திறந்தது.

தெய்வேந்திரனின் ரசனை
வித்தியாசமானது. அவன்
படிக்காதது எதுவுமில்லை. ஒரு
புத்தகப் பைத்தியம் என்றும்
சொல்லலாம். ஊரிலிருந்து
கட்டுக்கட்டாய் புத்தகம்
கொண்டு வந்து வைத்திருப்
பான். இந்த இலக்கிய ரசனை
தான் அவர்களை ஒன்றுய்
இணைய வைத்தது. ஒவ்வொன்றையும்
இனங்கண்டு அவன் விமர்சிப்பதை அவள் அயர்ந்து
போய் கேட்டுக்கொண்டிருப்பாள்.

அவனால்தான் கவிதை எழு
தத்தேந்றியது, எழுத வைத்
தது. சமுதாயத்தின் அவலங்களை
வேதனையோடு அவன் விமர்சிப்பான், மாற்றமுடியாத
சமூகத்தில் தாழும் துரும்பாக
அலைக்கழிவதை..... தவிர்க்க
முடியாத சோகத்தை த —
சொல்லி பெருமசுசு விடுவான்

பெரும் சமையான குடும்ப
பாரத்தை அவளிடம் சொல்லி
மாய்வான். “ஒரு சதமும் சீத
னம் கேட்காமல் உன்னை நான்
கல்யாணம் “செய்யத் தயார்.
அப்பிடி என்னைப்போல ஒருத்
வைது என்ற தங்கச்சிய
வையை செய்ய முன் வர மாட்டான் என்கிறுனே.....”

அவன் அடிக்கடி சீசால் லும்
வார்த்தை இது.

எவ்வளவுதான் உயர்ந்த
ஷட்டியங்களை மனத்தில் வளர்த்

துக்கொண்டிருந்தாலும் நிஜத்
தில் அவை சாத்தியமாவது
மிகவும் கஷ்டம் என்பான்.

இந்த அன்பு — ‘காதல்’
என்ற வார்த்தையையும்
கடந்து காவியமாக உயர்ந்த
போதுதான் அவர்களுக்குள்
பிரிவு ஏற்பட்டது.

அவர்களைப் பற்றி—அவர்களது இணைப்பைப் பற்றி—
சரியான விதத்தில் உணர்ந்து
கொள்ள ஊராட்கஞக்குத்
தெரியவில்லை. தாங்கள் எவ்வளவுதான் உயர உயரப் பறந்தாலும் கீழே குனிந்து பார்த்துதான் ஆகவேண்டும் என்று
உண்மையை உணர்ந்த போது
தான் முதன் முதலாம் கசப்பு
வழிந்தது.



தெய்வேந்திரனின் அம்மா
வந்து—

‘என்ற மகனை மயக்கப்
பார்த்தியேடி ஆட்டக்காரி.....
ஒரு வக்குமில்லாத உன்னை
அவன் கட்டினால் நான் என்றை
ரெண்டு பெட்டையளையும்
கிணத்துக்குள்ளேயே தள்ளிறது.
பார் கொஞ்சம் வடிவாய்—
உத்தியோகம் பார்த்தால் விட
மாட்டியன். மயக்கிப் போடு
துதான் மற்றவேலை பார்ப்பியள். உன்றை மூஞ்சிக்கு
உத்தியோக மாப்பிள்ளை கேக்குதோ?—’ என்று தலைவர்
கோலமாய் ஆர்ப்பாட்டம்
நடத்திய போது அவன்
அதிர்ந்து போனான்.

எதற்காக இப்பிடி அசிங்க
மாய் கத்து கிருள் என்ற
திகைப்பில் சிலையாய் நின்றாள்.

மென்மையான..... இனிய
இயல்புடைய கவிதைகளை

வயதில் குறைந்த மன்னர்

உலகிலுள்ள
நாட்டை ஆளும்
மன்னர்களில் வய
தால் மிகக் குறைந்த
மன்னர் பூட்டலன் மன்னர்தான். இவர் பிறந்த
ஆண்டு 1955. அவரின்
பெயர் ஜிக்மே சிங்கே
வாங்கங் என்பது.

தகவல் :

- சதீஸ் -

* ஆடைகட்டிய பெண்ணை
ரசிப்பது காதல்; அவளை
நிர்வாணமாக்கிப் பார்ப்பது
கவிதை; அவளைப்
பினமாக்கிப் பார்ப்பது
தத்துவம்.

ரசிக்கத் தெரிந்த தெய்வா
வக்கு இப்படி ஒரு குருர புத்தி
யுள்ள அம்மாவா? வார்த்தை
களாலும் ஒருத்தரை சாகடிக்க
முடியுமா? முடியும்.

இதோ சாக வைக்கிறுளே
கடவுளே! கடவுளே!

அவள் அழவும் முடியாத
வளாய்புலம்பவும் தெரியாதவ
ளாய் நின்று கொண்டிருந்தாள்.

சுற்றி இலும் கடியிருந்த அக்கம்
பக்கத்தவர்களின் முகங்களில் வம்பு சேகரிக்கும் ஆவல்
அதிகமாய் மின்னியது. அவன்
அவமானத்தால் சுருங்கிப்
போனான். ஆத்திரமும் வேகமும் போட்டி போட்டுக் களம்
யியது.

‘அம்மா! வாயை முடு,
என்ன கதைக்கிறுய், அவன்
என்னை மயக்கவுமில்லை. நானும்
யோசனை இல்லாமல் போகவு
மில்லை. நான் தங்கச்சியாட்களை
விட்டிட்டுப் போயிடுவனே.
யோசிக்காமல் கதைக்காதை,
நட முதல்ல இந்த இடத்தை
விட்டு’

தெய்வேந்திரன் அதடியன்.

‘ஐயோ என்னைப் பேசு
வந்திட்டான். இப்பவே அவ

வின்றை சொல்லைக் கேட்டுத் துரத்திருன். நான் என்ன செய்ய. பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே... நான் பெத்த பிள்ளையே வாயை மூடச் சொல்லியிட்டானே.”

என்று அம்மா சத்தம் போட்டு அலற சுற்றி நிற்ற ஆட்கள் அம்மா மீது அனுதாபப்பட்டு தெய்வேந்திரனையும் அவளையும்தான் திட்டினார்கள். ஏற்கனவே இவர்களைப் பற்றி புகைந்து வெடித்துக் கொண்டு நூந்த அவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பமாய் போய்விட்டது.

“கவிதையும் தத்தரிக்காயும் என்னு சொல்லிக்கொண்டு திரிஞ்சலை வயல்லே. அவையின்றை கதையும் சிரிப்பும்...”

அவர்களது அன்பையோரசனைகளையோ மென்மையான மனங்களையோ அங்கே யாராலும் புரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டது.

இந்த மூன்றாம் தர அங்கத்த வர்களிடையே துப்பிப் போய் வித்தியாசமாய் பிறந்த குற்றத் திற்காக அவர்கள் நெஞ்சம் வேதனைப்பட நின்றார்கள். அவள் அழவும் மறந்து நின்ற போதே அவன் பார்வையால் அவளை தடவிக் கொடுத்தான்..... மன்னிப்புக் கேட்டான்..... என்றாவது ஒருநாள் வருவேன் என்றுன்.

தாயையும் அழைத்துக் கொண்டு ஊருக்குப் போனான். அன்று போனவன்தான். ஏழைட்டு வருடங்களாகி விட்டன. அன்றைய காயமும் வடுக்கனும் அவருக்கு ஆருமல் இருப்பது போலவே அவனுக்கும் இருக்கக் கூடும். அவனிடமிருந்து கடிதமோ தகவலோ ஏது மில்லை. எங்கே இருக்கிறன்..... என்ன செய்கிறுன்... என்றே தெரியவில்லை. அவனது பிடிவாதம்..... வெராக்கியம் அவனுக்குத் தெரியும்.

தன்னுடைய தங்கைகளை கற்றேசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறுனே? அந்த முயற்சியில் தானும் ஒரு

வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருப்பானே?

அவனது வாழ்க்கை எப்படியும் அமைந்திருக்கக் கூடும். அவள் மட்டும் மாருமல் அவளாகவே இருக்கிறார்கள். அவனது நினைவுகளை நெஞ்சிலும் அவனுக்காக குங்குமத்தை நெஞ்சிலும் சுமந்து கொண்டு. இந்த முப்பத்தி நாலு வயது வரையில்—.

அவனை நினைத்து ஒரு நிமிசம் அழுவாள்.

அவனது நினைவுகள் தருகிற தைரியம்தான் சுற்றியிருப்போரின் ஏனான் வார்த்தைகளை மறந்து போக வைக்கிறது.

‘மணி’ ஒலிக்கும் சத்தத் தில் நிமிர்ந்தாள்.

சஞ்சிகையை மூடி வைக்கையில் ஒரு எண்ணம் வந்தது.

ஒரு காலத்தில் அவனுக்காக மட்டுமே எழுதிய கவிதைகளை எதற்காவது அனுப்பவேண்டும்.

எங்கேயாவது இருந்து கொண்டு அவன் அந்த கவிதையை படிக்கமாட்டானா?

அவனுக்காக எழுதியவைகளை அவனும் ஒரு வாசகனும் படிக்கட்டுமே.

அவன் அன்று மாலையே தனது அலுமாரியை திறந்து பழைய காகிதங்களை எடுத்துப் புரட்டினான்.

நாலைந்து கவிதைகளை கையில் எடுத்தாள்.

* * * *

“மேகத்தின் இரண்டாம் பக்கத்தில் ‘பறவைசன்’ வந்திருந்தது, மேஜை மீது விரித்த தெய்வேந்திரனின் கண்கள் கலங்கின.

“நீர்மலா! உன் சிறுகள் வெட்டப்படவில்லையும்மா. கட்டிப்போடப் பட்டிருக்கிறது. அவ்வளவு தான். இன்னும் ஒரு தங்கச்சிக்குக் கல்யாணம் செய்து வைச்சிட்டு உண்ணட்டவருவன் அதுவரைக்கும்..... அதுவரைக்கும்....

அவன் விரித்த புத்தகத்துள் முகத்தை கவிதீழ்த்துக் கொண்டான்.

காதோரம் மெதுவாய் நரை பட்டர ஆரம்பித்த முப்பத்தி ஒன்பது வயது தெய்வேதிரன் மனம் தாளாமல் அழுது கொண்டிருக்கிறார்கள். கற்பணையே

தீங்கில்லாத பாம்புகள்

ஐரிச்சில் ஒரு மிருகக் காட்சிச்சாலை உள்ளது. இங்கே ‘போவா’ என்கிற பாம்புகள் இருக்கின்றன. இந்தப் பாம்புகளைப் பார்வையாளர்கள் கொத்துக் கொத்தாக அள்ளிச்சருட்டி கையில் வைத்துக் கொள்ளலாம்; ஒன்றும் நேராது. இந்தப் பாம்புகளுக்கு கோபம் வருவதெல்லாம் அவை இனையும் போதுதான்.

— கதிர்மாணிக்கம்

என்று வது ஒரு நாள் தெய்வாவந்து “என்றை பொறுப்பு தீர்ந்து போச்சசுது நிர்மலா. இனி நாங்கள் கல்யாணம் செய்வும்” என்று கேட்கக் கூடும்.

கேட்பான்.

இந்த நம்பிக்கையில்தான் வீணுய்ப் போகிற தனது இளமை கூட வேதனையாகத் தெரியவில்லை.

அவன் போன பிறகு அவன் கவிதைகள் எழுதவேயில்லை. ரசிக்கப்படாதகவிதைகளை உருவாக்க அவனுக்கு பிடிக்கவில்லை. சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் வரும் கவிதைகளில் அவனது ஜீவனை அடையாளம் கண்டுகொள்வாள்.

நாளையானவள்

குழுங்காலையம்

அனாசீ- ஆஸு- இராசீசந்திரம்

ஒரு நாள்..... நள்ளிரவிருக்கும்; உறக்கம் தண்ணை
எல்லோரும் தழுவிட்ட தருணம் பார்த்து
இருபத்தி ஆழ்கிணற்றுள் புனிதா பாய்ந்தாள்
இரக்கமிலாப் பேய் போல்வாள் பாய்ந்தே விட்டாள்
அரவமது கேட்டெடமுந்த அன்னை தந்தை
அதிர்வெடியாய்ப் போட்ட குரல் கேட்டுவந்தோர்
விரைந்தெடுத்தார் வெளிக்கவலை; இறைவன் காத்தான்
வீரி அவள் உடல் உயிருக் கூறே இல்லை.

தண்ணருவி பாய்ந்த தென விழியிருந்து
தந்தை தாய் தங்கையர்கள் அன்புத் தம்பி
கண்ணீரைச் சிந்தி அவன் அழுதே நிற்கக்
கண்டிட்டாள் கோலமயில் கவலை கொண்டு
புண்ணுகி வெந்துள்ளம் புலம்புவோர்க்கு
புதுமொழிகள் கூறலுற்றுள் “நுழைப் பிரிய
எண்ணிட்ட நான் பாவி; வாழ்வில் என்றும்
எப்பிழையும் இனிச் செய்யேன் உறுதி” என்றான்.

அன்றிருந்து அழுகை துயர் அனைத்தும் நீங்கி
ஆரணங்கு அமைதியற வாழலானாள்
சென்றிட்ட உயிர் மீண்டும் உடலுள் வந்த
சேதுயென எல்லோரும் மனங்களித்தார்
கன்றினையே தண்ணுயிராய்க் கொள்ளும் ஆப்போல்
கலங்கியவர் அமைதிநிலை பெற்றூர் அங்கே
நின்றிட்ட புயலோய்ந்து மெல்ல மெல்ல
நிழல்மேவும் தென்றலது நுழைந்ததம்மா!

அன்றிருந்து அழகை துயர் அனைத்தும் நீங்கி
 ஆரணங்கு அமைதியுற வாழலானால்
 சென்றிட்ட உயிர் மீண்டும் உடலுள் வந்த
 சேதியென எல்லோரும் மனங்களித்தார்
 கன்றினையே தன்னுயிராய்க் கொள்ளும் ஆப்போல்
 கலங்கியவர் அமைதிநிலை பெற்றார் அங்கே
 நின்றிட்ட புயலோய்ந்து மெல்ல மெல்ல
 நிழல்மேவும் தென்றலது நுழைந்ததம்மா!

(வேறு)

காலநதி ஓடி நிதம்
 காற்றினிடை போக
 ஞால மிதில் நான்கு நிறை
 மாதமது ஓடி
 கோலமயில் ஈன்றனளை
 கொள்ளை எழில் மதலை
 சோலையுறு கிள்ளையெனச்
 சொக்குமொரு பேழை.

மாசுதரு சின்னமெனும்
 மனத் தயக்கமின்றி
 ஆசையுடன் புனிதாவின்
 அன்னை மடிதாங்கி
 பாசமுடன் பண்பதனைப்
 பாலுடனே ஊட்ட
 வீசுமொளி வென்மதியாய்
 வீரன் வளர்ந்திட்டான்.

ஆண்டைந்து ஓடியது
 ஆறென்னுமா போல்.
 ஈன்டு புனிதா கதையை
 இரவு பகலெலன்று
 வேண்டுவதே போற்கூடி
 விமர்சித்தோ ரெல்லாம்
 மாண்ட கதை அதுவென்று
 வேறுக்கதை தொட்டார்.

கால மிதில் திருமணமோ
 காரிகைக்குக் கேட்டு
 சீலமிகு செம்மல் சிலர்
 காலடிக்கே வந்தார்.
 கோலமயில் கொள்கை அதிற்
 கொஞ்சமுமே இல்லை
 சாலவழி கொண்டுவரத்
 தாயுழுரை செய்வாள்.

“இந்தவிதம் நீயிருப்பின்
 இவ்வீட்டி வுந்தன்
 தங்கையரை யார்மணக்கத்
 தாவி வருவார்கள்
 செங்கமலச் செல்வியெனச்
 சென்றதெலாம் விட்டு
 மங்கலமே கொண்டிடுக
 செய்க மணமெ”ந்பாள்

“எம்வாழ்வு புவிமேலே
 எத்தனை நாள் மகளே
 நம்பியெலை இருப்பதிலே
 நியாயமுமோ இல்லை
 தம்பியுடன் தங்கையர்கள்
 தனிவாழ்வு காணின்
 பங்கமுறுவாய் ஈது
 பதித் திடுக நெஞ்சில்.

(வளரும்)

வண்ணங்கள் வேற்றுமை பட்டால் — அதில்
 மானுடம் வேற்றுமை இல்லை
 எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் — இங்கு
 யாவர்க்கு மொன்றெனக் காலீர்.

றீகன் ரேடர்ஸ்

163, ஐந்தாம் குறுக்குத்தெரு,
 கொழும்பு - 11.

தொலைபேசி : 3 3 8 5 6

உழுக்கும் தொழிலுக்கும்
 வந்தன செய்வோம் — நீதம்
 உண்டு களித்திருப்போரை
 திந்தன செய்வோம்.

உள்ளூர் விளை பொருட்களின் கமிஷன் விற்பனையாளர்

பட்டா ரேட் கொம்பனி

90, நாலாம் குறுக்குத்தெரு,
 கொழும்பு - 11.

தொலைபேசி : 2 2 4 1 0

கிராமிய காதற்



காப்சி இரண்டு:-

கன்னியின் வீட்டருகிலே, காதலன் வந்து விட்டான். நடக்கப்போவதைக் கவனியுங்கள். இருவருக்கும் இடையில் நடக்கும் சல்லாபம், பாடல்களில் கொச்சையாகவே வருகின்றன; பச்சையாகவே தெரிகின்றன.

காலை அறிகுறி கொடுக்கிறுன்:-

பொடு பொடென்ற மழைத் தூற்றல்
பூங்கார மான நிலா
கடுமிருட்டு மாலை வெள்ளி - நீ
கதவுதிற கண்மனியே.

திண்ணெங்குள் படுக்கவொண்டு
தெள்ளுக்கடி பொறுக்கவொண்டு
கதவுதிற கண் மனியே
கலசமறிக் கதைக்கிருப்போம்.

அவளிடம், அவன் வந்துவிட்டான். அவனுக் குப் பசிக்கிறதாம்; பின்னே கேட்கிறுன்.

பாலென்றால் குடித்திடுவேன்
பழமென்றால் தின்றிடுவேன்
நூலென்றால் நெய்திடுவேன் - உள்ளை
நோய்ய விளையடுவேனே

என்ற கிளிக்கு
என்னேடு இரக்கமென்றால்
இளவி வெட்டி ரூள் திறந்து
இடை அழிக்குக் கொண்டாமாம்.

கன்னி பதில் சொல்லுகிறுள்:-

இந்த நேரம் வந்து ராசா
எனக்குப் பசிக்குதென்று - உள்ள
பசியறிந்து சோஷுதர
பண்ணிவசு பொன்மனியோ.

தேங்காய் துருவி வைச்சேன்
தேங்காய்க்கு அறைக்க வைச்சேன்
பாங்காய்ச் சமைப்பதற்கு
பட்ட கஷ்டம் இவ்வளவே

கச்சான் அடிக்க
கயல் மீன் குதிபாய்

மச்சானுக் கென்றே
வளர்த்தேன் குரும்பழுலை.

பாலால் அநிச்சிக்கிப்
பன்னிரால் உலை வாத்திருக்கு
நெய்யால் கறி கயைக்கி - என்றா
நேசக்கிளி ரேண்டு சோறுநந்து

காலை தன் பசியைத் தீர்க்கிறுன்:-

கொக்கிப் பழத்தைக்
குறுக்கால் வெட்டினற் போல்
பச்ச வடச்சேலை - உன்ற
பால் முலைக்கு ஏற்றுத்தான்

இஞ்சி மணங்கா புள்ளி
இலமிக்க வேர் மணங்கா
மஞ்சள் மணங்கா புள்ளி - உன்
மார்முலையின் சோடி ரெண்டும்

அன்னப் பசுங்கிலியே - நீ
ஆக்கி வைச்ச சோறு கறி
குத்திரத்து நூல் போல
சுத்துதட நாவினிலே

அவனின் அடுத்த குறி, பாடலாக வெளிவே
கின்றது.

கொஞ்சினுல் இஞ்சி மணம்
கோவை செய்தால் பால் மணம்
அன்னி அணைக்தாலும் - உள்ளை
ஆகை தீருதில்லை மயிலே.

கட்டை விரலழகி
கழுகம்பூ மார்பழகி
வம்பிப்பூ மார்பழகி - உள்ளை
மணம்முடிக்க காத்திருந்தேன்.

கல்லோடு கல்லெணயக்
கட்டோடு திடலெணய
உன்னேடு நாளெணய - எனக்
குற்ற வரம் தா மதினி.

அவன் கேட்ட வரத்தை, அவள் மறுப்பாளா
அவனும்...

அள் எனுல் தங்கம்
அணைத்தெடுத்தால் அமிர்தகுணம்
கொஞ்சினுல் இஞ்சி
கோவை செய்தால் வேர்வை மணம்

எனக்கூறி, அவனுடைய வரத்தை ஈந்தாள்.

இப்படியாகக் காதலர் ஒருவரையொ
வர் பாடும் பாடல்கள் மட்டுமல்லாமல், இ
காதலை அறிந்த பெற்றேர் அவர்களை எச்சிக்கும் பாடல்களும், நிரம்ப உள்ளன. உத்தரனுத்துக்கு பின்வரும் உரையாடலைக் கவு
யுங்கள்.

இரவு நேரத்தில் வீட்டருகில் வந்து காதலன் எழுப்பும் 'குறி' கண்ணிக்குக் கேட்கிறது. ஆனால் அவளால் போக முடியவில்லை. இதன்காரணத்தை அவள் பாட்டாக வடிக்கிறார்.

கோடியால் வந்து நின்று
கொக்காட்டம் பண்ணை
ஐடு நிறைஞ்ச கனம் - எங்க
உம்மாவும் திண்ணையிலே.

சரிசாமம் ஆகுமட்டும் - உங்க
சென்றுமதலைக் கேட்டிருந்தேன்
வந்துபேச வழியில்லாமல் - உம்மா
வழிப்பாட்டில் படுத்திருந்தா.

இப்பாடல்கள், படுத்திருந்த அவளின் தாய்க்குக் கேட்டுவிட்டது. உடனே, அவளும் பாடத்தொடங்கினார்.

இரவு நடுச்சாமம்
நானுறங்கும் வேளையிலே
ஆரோடு மகள் நீ
வாதுகவி பாடினது?

கட்டபைக் கடந்து
காலெடுத்து வைத்தியென்றால்
இப்பை ஓடித்து - வேலி
இலுப்பையின் கீழ்ப் போட்டிடுவேன்.

வாசல் கடந்து
வழிகண்டு போனிழைவடை
வேசை மகளே உண்ணை
வெட்டிடுவேன் ரெண்டு துண்டாய்.

இதனைக் கேட்ட காதலன், திரும்பியிருப்பான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? உள்ளதை உள்ளபடியே கூறும் தன்மை:-

பழந்தமிழ் இலக்கியங்கள் இலட்சியக்காதல் பற்றியே பாடுகின்றன. இங்கு பாத்திரங்கள் குற்றமற்று விளங்குகின்றன. நாளாந்த வாழ்க்கையிலே இப்படியான கதாபாத்திரங்களைக் காணமுடியாது. ஆனால் நாட்டுப் பாடல்களில் இடம்பெறும் கதா பாத்திரங்கள், தங்கள் சிற்றின்ப உணர்வுகள், களவுக்காதல் ஆகியவற்றை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, காதலன் தன் உள்ளங்கவர்ந்த கண்ணியிடம் புணர்ச்சி விரும்பிப்பாடுவதாக அமைகின்றன பின்வரும் பாடல்கள்.

தங்கச் சிலையே - மச்சி
தாமரை முக நிலவே
செங்கல் வடிவே - நாங்க
சேருவது எப்ப கிணி?

காமக் கடலினிலே
கைத் தோணி உண்டுமென்றால்
சாமத்திற்குச் சாமம்
சலா முரைப்பேன் காலடியில்

அறிவுக்கு விருந்து

* பொறுமை இல்லாதவர்கள் தான் ஏழைகள். எந்தப் புண்ணும் படிப்படியாகத்தான் ஆருமேயன்றி உடனே ஆறுவிடாது.

— ஷக்ஸ்பீயர்

* ஆரோக்கியந்தான் எல்லாச் சுதந் திரங்களிலும் முதன்மையானது.

— அமியஸ்

* சிறிது படித்தல், நிறைய சிந்தித்தல், சிறுக பேசுதல், நிறைய கேட்டல் இதுதான் அறிஞனுக வழி.

— எமிக்ரேற்றங்கள்

* உலகிலுள்ள சக்தி களாலும் அசைக்க முடியாத சக்தி ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.

— ஸ்டாலின்

செல்வி கங்கா — மங்கை

அக்கறையிற் கொக்கே
அள்ள வொண்ணுத் தாராவே
வேட்டையிற் களியே - நீ
விளையாட நல்ல பிள்ளை!

முத்தால் முத்துருள்
முகத்தாலே வேர்வை சிந்த
தங்கரெட்டன மார்குலுங்கத்
தனித்துவக்கை ஏனெறின்காய்?

அரிஞ்சரிஞ்சி நிலவெறிக்கை
அவளிருந்து பாயிழைக்க
துண்டுடுத்துத் துடைதெறிய
துடர மனம். தூண்டுதல்லா

நாகம் படமெடுக்க
நல்ல முத்தால் வாய் பிள்ளை
அன்னம் சிறகெடுக்க - நான்
அஞ்சவேனே பூத்தொடுக்க

கஸ்லால் வேலி கட்டி
கதவு நிலை போட்டாலும்
பொலிலாத நாகம்
போரநிஞ்சி முட்டையிடும்

ஆண்கள் தான் இப்படி வெளிப்படையாகப் பாடுவார்கள் என்றில்லை. பெண்களும் இக்கலையில் சிறந்தவர்கள் தான்.

(தொடருங்)

இன்னுமோர் இளம் கவிஞர்

★ பரந்தன் கலைப்புஸ்பா ★

ஷ முத்திலே விரல் விட்டு என்னக்கூடிய கவிஞருகளில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய இன்னோர் கவிஞர் பரந்தன் கலைப்புஸ்பா. இவங்கை ஒவிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஆரம்ப காலங்களில் தமது ஆக்கங்களை அளித்துவந்த கலைப்புஸ்பா எண்பதுகளில் தான் பத்திரிகை, மாசிகைகள் மூலம் வாசகர்கட்கு அறிமுகமானார்.

மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்ற ரீதியில் சுமார் எண்பதிற்கு மேற்பட்ட இவரது கவிதைகள்; அவ்வப்போது ஈழத்தில் வெளிவிவந்து கொண்டிருக்கும் அனைத்து பத்திரிகை சஞ்சிகைகளிலும் பிரசரமாகியுள்ளன.

கற்பனையில் மனதை வயிக்க வைத்து, அதனுள்ளே எமது மனக்கருத்தைக் கூறிட விழையும் போது சிறுகதை உருவாகின்றது. இவ்வாரே ஆழமான சிந்தனை பிரவாகித்து எழும்போது, அது எளிமையான கருத்துடன் உயிர் பெற்ற துடிக்கும் போது, எனிய நடையில் கவிதையாக உருமாறுகிறது! — என கவிதையில் தன் மனம் வயித்து காரணத்தை கூறிக் கொள்ளும் பரந்தன் கலைப்புஸ்பாவின் முதலாவது கவிதையான “மன அமைதி” இவ்வாறு அமைகிறது!

முந்து இறந்த பின்
மனம் மிகிழின்றது
என்ன இன்பமோ?

ஓ
மனதில் எழுந்த
அமைதியின் ஓலமோ?

இன்றைய கால கட்டத்தில் கினர்ந்தெழுந்தனள் “புதுக்கவிதை” புதுமையையும், புரட்சிக் கருத்தையும் துணிந்து கூறி, எதுகை மோனைக்குட்படாமல், எனிய உரைநடையில் எண்ணியதை எண்ணியபடியே எடுத்தியம்பிட வழிவகை செய்து கொடுக்கின்றது. இதனால் மரபுக்கவிதையை உணர்ந்து ரசிக்க முடியாதவர்களும் புதுக்கவிதையின்மீது அபிமானம் கொள்ள வைக்க முடிகின்றது. எனக் கூறிக்கொள்ளும் கலைப்புஸ்பாவின் அநேக கவிகளில் வன்னி மன மக்களது வாழ்க்கை அவலங்களைக் காணக்கூடியதாய் உள்ளது!

உழைத்து ஓடாகிப் போய்விட உடலும் உருக்குலைத்து கணித்து வியாவை வெளிவர வழிநிதிமே நீரும் நிலத்திலே வீழ்ந்து வளமாக்கியே நின்றிடும் நிலத்தின் விளைவினை!



உயிரற்ற உடல்களின் மயக்கங்கள் - அவை உறங்காத கண்களின் உணர்வுகள் - பசிக்காத வயிறுகளின் ஏப்பங்கள் அவை பசித்தேங்கும் குடல்களின் ஓலங்கள்.

நான் வாழும் பகுதியில் அதிக உழைப்பாளிகளும் ஏழைகளும் உள்ளனர். இங்கு உழைக்க வழியின்றி உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி தவிக்கும் ஏழை மக்களின் வாழ்க்கையையும், உழைப்பை உயிரெளக்கு கருதி உண்ண நேரமின்றி, தமது நாளாந்த தேவைக்காக உழைத்து ஓடாகிப் போகும் பாட்டாளி மக்களை நேரில் காணும்போது பல தடவைகள் மனம் கசிவேன். இவ்வாரே சமூகத்தின் பிறபோக்கு நிலைமைகளுடும் துயருந்றிருக்கிறேன். இவை அனைத்தும் ஒன்று திரண்டு என்னக் கவிதை எழுதத் துண்டும் போது என்மனதிலே எழும் அர்த்தங்கட்கு, அத்திவாரம் போட்டு ஓர் உயர்கட்டிடமாக்கிடத் துணிந்தேன். அதனால் எழுந்தது என்கவிதைக் கட்டிடங்கள்! எனதான் கவி புனைய ஆரம்பித்ததற்கு நீண்ட விளக்கம் அளித்திருக்கும் கலைப்புஸ்பா சீதனக் கொடுமையைக் கண்டு இவ்வாறு சீறி எழுகிறார்.

கண்களிலே உப்பு நீரைச் சுமந்து நாளும் கடல்களில் கண்ணிரைச் சேர்க்கின்றார். வாழ் வென்னும் நடுக்கடலில் வீழ்ந்திருந்து — தாமே வாழ்வென்னும் துடுப்பின்றித் தவிக கின்றார்.

பரந்தன் கலைப்புஸ்பாவின் கவிதைகளில் உணர்ச்சியின் உத்வேகம் காணப்படுகிறது. சொற்களும், குறியீடுகளும் அவர் கவித்துவத்திற்கு சீகைகட்டிச் சேவகஞ் செய்கின்றன! இந்த பாரதி நாற்றுஞ்சில் புதுமைக்கவியின் புரட்சிக் கருத்துக்களை புதுக்கோலம் போட்டாத்திருக்கும் கலைப்புஸ்பாவிற்கு; கவிதைத் துறையில் ஒரு நிரந்தரமான எதிர்காலம் உண்டு என்பது தின்னனம்!

— “வேலோன்”

பாரதியின் பாடல்கள் ஈழத்தமிழர்களுக்கு எந்தளவில் பயன்படுகின்றன?

—நா. சுப்பிரமணியம்—

பாரதி போன்ற மஹாகவிகளை நாடு, மொழி போன்ற எல்லைகளுக்குள் பொருத்தி நோக்குவது பொருத்தமானதல்ல. மனித சமூக வரலாற்றின் காலத்தின் குரல்களாகத் திகழ்பவர்கள் அவர்கள். பாரதி தமிழகத்துத் தமிழர்களுக்கு மட்டுமன்றி அனைத்துலகத் தமிழர்களுக்கும் புதிய சிந்தனையரபைத் தொடக்கி வைத்தவன். அவ்வகையில் ஈழத்தின் இன்றைய இலக்கியத்துறை சார்ந்த பாவருமே பாரதியின் ஞான பரம்பரையினர் தான். இவர்களுடைய எழுத்திலும் பேச்சிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாரதியின் சிந்தனைக் கதிர்களையே அவதானிக்கின்றோம்.

பாடசாலைக் கல்வியிலே பாப்பாப் பாட்டு கூடியிளையாடு பாப்பா' என்ற பாரதியின் மத்துவக்குரல் ஈழத்துக் குழந்தை நாடகாரியருக்குத் தலைப்புத்தந்தது. மஹாகவியாரதியின் கவிதா சாமர்த்தியம் ஈழத்தின் உருத்திரமுர்த்திக் கவிஞருக்கு “மஹாகவி னான்ற ஒரு ஆதர்சத் தன்னம்பிக்கையைத் தந்தது.

பாரதியின் தேசவிடுதலைக் கவிதைகள் ஈழத்தவரின் இனவிடுதலை மேடைகளிலும் மாழுத்துக்களிலும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. சமூகவிடுதலைப் போராளிகளும் பொதுமை நாட்டங்களொண்டோரும் பெண்ணிடுதலைப் பேசுவோரும் பாரதியில் முழுக்கு முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்,

�ழத்தில் ஒரு பாரதி தோன்றும்வரை தமிழகத்துப் பாரதிதான் எம்க்குப் பயன்படுவான்.

* * *

—நாவேந்தன்—

மகாகவி பாரதி உலக மகாகவிகளில் ஒருவன் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுபோலவே தமிழனர்ச்சியும், எழுச்சியும் மிகக், மொழியையும், தமிழ்நிலத்தையும் அப்பட்டமாகவே பெயர் சொல்லி வாழ்த் திப்பாடிய வேறெங்கவிஞருமில்லை என்று சொல்வமளவுக்குத் தீவிர தமிழ் உணர்வும்.

பற்றுக்கும் பேர்போன கவிஞர் பாரதிதான்! பாரதிதாசனையும் வேறு கவி ஞர் களையும் தமிழனர்ச்சிக்குப் பாரதியைவிட முன்னுக்கு வைப்பவர்கள் பாரதியை அறியாதவர்கள். பாரதிக்குப் பின் தமிழ்நிலத்தில் பிறந்த எந்த வொருகவிஞரும், புலவனும் தமிழனர்ச்சியிலும், தமிழ்நாட்டுப் பற்றிலும் பாரதியை மிஞ்சியிதில்லை. பாரதிதாசன் முதல் கண்ணதாசன் வரை பாரதியின் பாதங்களைப் பணிந்தே பாடியுள்ளனர். பாரதியைப் போல

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு கட்சி பிறக்குது முக்கினிலே!”

என்று ஆவேசமாகப் பாடியவன் எவனு மிலன்!

“தமிழ்த்திரு நாடேனைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாய்பா!”

என்று பச்சைக் குழந்தைக்கே ‘தமிழ்நாடு’ என்று சொல்லிக் கொடுத்தவன் பாரதி. பாரதிகவிதைகளிலே ஈழத்தைத் தப் பற்றிய செய்திகள் நிறைந்து கிடக்கின்றன. சமயம் வரும்போது அதனை விளக்கித் தனியாகவே ஒரு கட்டுரை எழுதுவேன். சங்க இலக்கியத்திலேயே ‘�ழத்துவும் காழுகத் தாக்கமும்’ என்றவரிகள் மின்னுகின்றன. சிலப்பதிகாரத்திலும், வில்லிபாரதத்திலும் தோய்ந்து, திருக்குறளில் மூழ்கி யெழுந்த பாரதிக்குச் சங்க இலக்கியங்கள் தெரியாதவையல்ல! பண்டைய ஈழம் தமிழ் நாட்டுடன் ஒன்று பட்டிருந்தது. ஆனால் அது பல்வேறு தாக்கங்களுக்குள்ளாகிச் சிலைவடைந்த நிலை கண்டபோதே பாரதி ‘சிங்கள தீவினுக்கோர் பாலமைமப் போம்பீன்று பாடினார்! இதனைக் கொண்டு பாரதி மீது சேறுபூசம் சிறுமையைச் சகித்து முடியாது. இன்றைய அரசியல் வாதிகள் ‘ஸம்’ என்று எச்சரிக்க அஞ்சினாலும், இலக்கியவாதிகள் பாரதி பாடல்களில் திலைப்பவர்கள் தாராளமாக ஈழத்தைப் பாதுகல்லாம்! பாரதி பாடல்களின் பாதி ப்பகுதி அரசியற் கவிதை கூடே. அவற்றின் உயிர்ப்பை ஈழத் தமிழ் இளைய சந்ததி உரிய முறையில் உணர்ந்துகொள்ளது. இது பாராட்டிற்குரியது. ஆனால் பாரதியின் ஆத்மீக சிந்தனை களையும், சர்வதேசிய நோக்கையும் நமது இளைஞர்கள் புரிந்துகொண்டு செயற்பட்டால் வீண்மையில் ஸ்ரீமாத்திரும்—

தமிழன் என்ற ஆங்காரமும் நிறைந்த பெருமகவினான்! மொழியணர்வுக்கும், தமிழ் நிலப்நாடுதான் பாரதியைச் செயல் வடிவில் சிறப்பிக்கின்றது என்று நான் அச்சமினரிக் கூறுவேன். மேடைகளில் பாரதி பாடல்கள் பலருக்கு பல விதமாகக் கைகொடுத்தாலும் தமிழ் ஈழ விடுதலைக்கு அவை உருக்கு வாய்ந்த ஆயுதங்களாகப் பயன்படுகின்றன என்பதேயோயாருக்கும் மூடி மறைக்க முடியாது. பாரதிக்கு மிகவும் நன்றி பாராட்ட வேண்டியவர்கள் ஈழத் தமிழர்களே!

* * *

— செம்பியன் செல்வன் —

‘தமிழர்கள்’ என்றில்லாமல், ஈழத்தமிழர்கள்’ என்று வினை இருப்பதால் பாரதி பாடல் பற்றிய சிந்தனை புதுக் கிளை விடுவது தவிர்க்க முடியாத தொன்றே.

�ழத் தமிழர்களைப் பொறுத்தவரை பாரதியின் பாடல்கள் மக்களின் உணர்ச்சித் துடிப்புகளில் சரியாகச் சங்கமமாவதற்கு முன்னரே, புதுத் தமிழ்ப் பாடல்களின் ஒரு உருவகமாக — அறிவார்ந்த பரந்த நெற்றி, புத்தி வால் நீண்ட நாசி, ஆண்மை சிலிர்க்கும் சுடர் புருவம், வீரத் திருவிழி, கூரிய பார்வை. வணங்காமுடித் தலைப்பாகை கொண்ட பாரதி யின் தோற்றம் உணர்வில் கலந்து விட்டது. இந்த உருவம் தொற்றிய ஆளுமை தமிழகவினதையின் ஆளுமையாகி விட்டது. ‘பாட்டுக் கொரு புலவன் பாரதியடா!’ என்ற கவிமணி யின் வரிகள் கவிஞரின் ஆளுமைக்கு சிங்காசன மிட்டன். எனவே தான் அவரது உன்னதக வினை தகளை விட, அடிமைத் தளையறுக்கப்பாடிய வைரவிரிகள், அந்தியராட்சியின் அரவணைப்பிலே இன்பம் பல கண்டு கொண்டிருந்த படித்த ஈழத்தமிழர்கள் பலரை தாயபற்றி, தமிழ் மொழி விடுதலை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது.

ஆரம்பகால பாரதி நூல்களிலும், ஈழத்துத் தமிழ்ப் பாட நூல்களிலும் இடம் பெற்றிருந்தவை..... ‘யாமறிந்த மொழிகளிலே...’ ‘என்று தணியுமிந்த சுதந்திரதாகம்...’ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...’, ‘ஆடு வோ மே பள்ளுப்பாடுவோ மே’ போன்ற பாடல்கள் தாம்.

தமிழ் மொழிக் கல்வி பற்றிய இயக்கத்தின் முன்னேடிக் கருத்தைக் கவிதைகளாக முன்வைத்து மக்கள் இயக்கமாக மாற்றிய மையே, இன்றைய பலகலைக்கழக மட்டத்தில் தமிழைப் போதனு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் கொண்டுவரப் பயன்படுகிறது.

தீண்டாமை சாதிவெறி, பெண்ணடிமை அறியாமை போன்ற சமூக விலங்குகள் உடைத்தெறியப் படவேண்டிய அவசியத்தை இன்று வரை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது.

நவீன சமூக அமைப்பில் ஏற்படுகின்ற முதலாளி, தொழிலாளி உறவுகள், சமத்தர்மம், பொதுவுடமை பண்புகள் பற்றிய பார்வையை மக்களுக்கு பாரதிபாடல்கள் அளிக்கின்றன.

‘தனியொருவனுக் குணவில்லை யெனில்....’

பாரதியுகம் என்றே வழங்கக் கூடியதாக ஈழத் தமிழ் பத்திரிகையிலகு, அதன் மொழிநடை, கவிநடை, நாவல், சிறுகதை போன்ற புத்திலக்கிய உரை நடை போன்றன அறிவியல் உலகை ஆக்கிரமித்திருப்பதைக் கறி அமைதி காணலாம்.

தொகுப்பு: தமிழ்ப்பிரியா

* * *

பாரதியின் டயரியில் .. .

ஜனங்களே நீங்கள் தான் இந்தப் பூமிக்குச் சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம்சம்பளம்வாங்கிக்கொண்டு உங்களுக்கு வேலை செய்யும்தொழும்பர்கள் ஒரு அரசாட்சியார் சரியானபடி வேலைபார்க்கா விட்டால் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு. உங்களுடைய சுதந்திரங்களையும், உரிமைகளையும் அறிந்து கொண்டு சட்டத்திற்கிணங்கிய காரியங்களிலே தலையிடுவோர்களை சிறிதேனும்தாட்சன்யமின்றி எவ்விதங்களாலும் அடக்கி விடுங்கள் மனத்துணிவுடையவர்களிடம் போவில்லாரின் குறும்பு செல்லமாட்டாது மனத்துணிவுடையவர்களை பிசாசு கூட்டானுகாது

[1907 மே மாதம் 4 ம் திதியன்று பாரதியார் எழுதியது]

தேங்கொழி

இரண்டு பேச்சாளர்கள்!

“இரண்டு பேச்சாளர்கள் எதை எதையோ பேசி போர் அடித்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் “பின்வருமாறு” பேசிக்கொண்டனர்!”

ஒரு சிறுவன்: “இவர்கள் பேச்சாளர்கள் போல் இருக்கிறதே!”

அடுத்தசிறுவன்: “ஓ! இரண்டுபேரும் பேச்சாளர்கள்தான்! ஒருவர் தூக்கத்தில் பேசுபவர் — மற்றவர் பிறர் தூங்கும் போது பேசுபவர்!”

— ச. ஜயாத்துவர்




கல்யாணச்சாப்பாடு

— கெ. தர்மகுலராசா —

“காதிகள் இல்லையடி பாப்பா உயர் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் !

கெட்டி மேளங்கொட்ட மனமகள் மல்லிகாவின் கழுத் தில் மாங்கலயம் ஏறியது. கந்தப்பு வாத்தியார் தன்மகளின் திருமண கோலாகலக் காட்சியை கண்கொள்ளாக் காட்சியாக கண்டு களித்துக்கொண்டிருந்தார். நிலவளம் நீர்வளம் மலைவளம் மிக்க அவ்லுரி லக்நதப்பு வாத்தியாரை தெரியாதவரே இல்லை என்பதை விட அவரைக் கனம் பண்ணுதவர்களே இல்லை என்னாம். ஒழுக்கத்தில், கொடையில், சிறஞ்சு உதவுதில், புத்தி புகட்டுவில் அவருக்கு நிகர் அவரே.

அத்தகையதகைமையுடைய அவர் வீட்டில் நடக்கும் திருமண விழாவிற்கு அந்த ஊரில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை தவறாது சமுகமளித்து தில் வியப்பில்லைத்தானே.

வாத்தியார்; விரல் மடக்கிச் சொல்லாத அளவிற்கு உயர்ந்த சாதிமான். அவரின் பரம்பரையில் தப்பித்தவறி யெனும் குறைந்தசாதி என அழைக்கப்படுவோரை மனஞ்செய்தது கிடையாது. எனவே அத்திருமணத்திற்கு பெருஞ்சாதி மான்கள் எல்லாம் வந்திருந்தனர்.

திருமணம் இனிது நிறைவேறியதும் பந்தி அமர்த்தி உணவு பரிமாறப்பட்டது. மாப்பிள்ளை, பெண் இருந்து உணவுக்குந்தும் அச்சபையிலூர் குறைவான சாதியில் உள்ள ஒருவன் தானேயாயினும் இருந்து விட்டு அதையாராவது கவனி த்து விட்டால் உடனே உணவு உண்ணமல் சபை கலைந்து விடும். எனவே சபையை உற்று

நோக்கிவிட்டு அப்படி ஒருவரும் இல்லை என்றதும் சபை உணவு உண்டு களித்தது.

அன்று இரவே நல்ல நேரம் என்பதால் மணமக்கள் மணமகனின் வீட்டிற்கு செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அறுபது மைல்களுக்கப்பால் உள்ள மாப்பிள்ளையின் வீட்டிற்கு மணமக் களுடன் பலரும்பயணமானார்கள்.

மாப்பிள்ளை வீட்டில் தடல்புடலான வரவேற்புக்கள் உபசாரங்கள். கந்தப்பு வாத்தியார் உட்பட வந்திருந்த குமார் நூறுபேர் வரை அத்தனை பேரும் தித்திப்பான வரவேற்பில் திளைத்து விட்டனர்.

இரவு உணவுக்கு எல்லோரும் அழைக்கப்பட்டு சபை அமர்த்தி உணவு பரிமாறப்பட்டது. அவ்வேளை ஒரு விஷயம் ஒரு சிலரின் காதில் அடிப்பட்டது. மனமகனும் ஒரே கலனாரியில் படிப்பிக்கின்றவர்களாம். அவ்வேளை இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம். தாயில்லாத மகளை தாய்க்கு தாயாக வும் தந்தையாகவும் இருந்து பாசுமுடன் வளர்த்த கந்தப்பு வாத்தியாருக்கு மகளின் காதலுக்கு தடை போடமுடியாது தடல்புடலென்திருமணத்தை முடித்து விட்டார். ஆனால் மாப்பிள்ளையின் தாய் தகபபன் தான் உத்தியோக கேமைத்து அவர்களின் உறவினர் எல்லாம் யாழ்ப்பாணத்தில் சீவல் தொழில் செய்பவர்களாம். இந்தக் கதை எல்லோர்காதிலும் அடிப்பட சபை குழும

பியது. சகலரும் திரும்பி விட்டனர். ஆனால் கந்தப்புவாத்தியார் சோர்வடையாது மேற்படி காரியங்களை இனிது நிறைவேற்றினார்.

திரும்பியவர்கள் பஸ் நிலையத்துக்கு வந்த போது கடைசி ‘பஸ்’க்கும் போய் விட்டது. என்ன செய்வது அதிகாலையிற்குண் இனி பஸ் எனவே அவர்கள் ‘பஸ்’ நிலையத்திலே கேயதங்க வேண்டியதாயிற்று.

வயிறு பசிக்கத் தொடங்கவே இரவு ‘ஓஹாட்டல்’ உன்றுக்குள் துழைந்து தம் பசியை போக்கினார். நல்ல சோறு கறி வயிறு புடைக்க உண்டு விட்டு காசாளரிடம் பணம் கொடுக்க வந்த போது வழைமையை விட அரைவாசிபணமே பெற்றார். ஆச்சரியப்பட்ட அவர்கள் என்னவென்று கேட்டனர்.

“அதுவா இங்கிருந்து ஐந்தாறு வீடு தள்ளி உள்ள ஓர் வீட்டில் திருமணம் நடந்தது. அங்கே ஏதோ பிரச்சனை என்று சபை குழும்பி பெண் வீட்டாரோடு வந்தவர்கள் உணவு உண்ணவில்லையாம். அதனால் சோறு கறி வீணைப் போகுதே என இங்கு கொண்டு வந்துதந்தினம் எனவேதான் அரைவாசிபணம் வாங்குகின்றோம்” என்றனர். அவ்வேளை சடையில் இருந்த வாங்குவியில் “சாதிகள் இல்லையடி பாப்பா” எனப்பாரதியின் பாடல் ஒலித்தது.

உணவு உண்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூசியவர்களாய் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறி னர். ஒவ்வொருவரும் மானசீகமாய் கந்தப்பு வாத்தியாரிடம் மனிப்புக்கோரினர்.

(யாவும்கற்பனை)

குவிஞ்சுருங்குள்ளை

மீண்டும் ஒரு போராட்டம்

--பன்னிலை சாந்தாமணைளன--

ஒட்டிய வயிற்றில்
முற்றியபசி
முகாரி ராகம்பாட
துயில் தேவி ஊடலுற்று
அப்புறமாய்
ஒதுங்க
நாளையத் தேவைகள்
நடுநிசிப் பேங்களாயப்
பயமுறுத்த
இராப்பறவைகளின்
அவல ஒலியில்
நாழிகைகள்
ஷுகங்களாக நகர
கீழ்த்திசையின்
ஒளிக்கீற்றில்
மீண்டும்
ஒரு நாளையப்
போராட்டத்தின்
பேரிகை முழங்கும்.



சலுகை

—முருகு—

எங்கள் நாட்டில்
மொத்த மாகவும்
சில்லறையாகவும்
எங்கும்
எவரும்
எப்பொழுதும்
எவ்வகையிலும்
பெற்றுக் கொள்ளலாம் !

கானல் நீர்

—வீரசொக்கன்—

நிலைவ லையில்
நித்திலம்
ஸிங்காரமீட்டி
நினை வழங்கிய
என்மலர்...
கனவ லையில்
கருகி
கவர்க்கியற்ற
கானல் நீராகியது



நீதி

—ஸ்ரீதேவிப்பிரியா—

ஆள்பவனின்
அந்திகளை
நியாயப்படுத்தும்!
ஆட்சி பீடமேற்றிய
அப்பாவிகளின்
நீதிக்கு
மாகவர்னர்
பூசம் ஒனியனின்
தூரிகை



“நிலவே”

—ஈழுகனேஷ்—

இருட்டு வீதியில்
வெள்ளைபெண்ணெருத்தி
திருட்டுத்தன மாய்—
வெளியே வருகிறார்.

முது கெலும்புகள்

—மதி—

நாட்டின் முதுகெலும்புகள்—
நரங்கின் சாரத்தை
உரமாக்கும்
நல்விவசாயிகள் —
உண்மைதான் !
அது வளைந்து
கொடுக்கின்றதுதானே !
ஓ..... அது
கேள்விக் குறியாகி
விடுகிறதே !
அதனால் தானே ?



பாரதி !

— கலைச் செல்வி —

போர் தொடுக்கவில்லை!
போர்க்களம் காணவில்லை!
பார் அழிக்கவில்லை !
பழி யெதுவும் வாங்கவில்லை!
பாதொடுத்தான் பாரதத்தின்
சுதந்திரத்திற்காய் !
தாவெடுத்து பாடினுன்
நங்கையாரின் விடுதலைக்காய் !
சாதனைக்கோர் வீரன்
சர்ச்சைக்கோர் கவி !
போதனைக்கோர் அறிவுச்
செம்மல்
புதுமைக்கோர் புலவன்
மங்கையர்க்கோர் மாணிக்கம்
மாணிடர்க்கோர் விருட்சம்
மானிலவத்திலோர் மகாகவி !
மரணித்தாலும் வாழும்
அவன் கவி

ஒரு நாற்றுண்டின்

இருதீழு நாவல்கள்

எஸ். ஆகீல்தீயர்

‘ஒரு பெண்சாதி க்கும் புருஷனுக்கும் வாக்குவாதமுண்டாகி, அவன் பெண்சாதி யைப் பழி வாங்கு வேண்டிற சொல்ல, அவன், என்ன பழி வாங்குவாய்?’ என்று கேட்க, ‘கொல்லையில் இருக்கிற குளத்தில் விழுந்து விடுவேன்’ என்று புருஷன் சொல்ல, அவன், ‘நீ விழுகிறதை நான் கண்ணுலே பார்க்க வேண்டும், வா’ என்று திட்டி மடியைப் பிடித்து இழுக்க, அவன் குளத்தில் விழுவதற்காக ஒரே ஒட்டமாக ஒடினவன், பிற்பாடு பயந்துகொண்டு, குளத்து ஒரத்தில் நின்று விட்டான். உடனே அவனை அவன் பெண்சாதி வாயில் வந்தபடி தூஷித்து, வெட்கம் கெட்டவனே, என் குளத்தில் விழுவில்லை? என்று கேட்க, அவன், ‘எனக்கு நீந்தத்தெரியுமாதலால் நான் தப்பி வந்தாலும் வந்துவிடுவேன். நான் தப்பி வராதபடி என்னுடைய இரண்டு கால்களையும் நீ பின் கட்டுமுறையாய்க் கட்டிவிட்டு, தூரத்திலிருந்து ஒடி வந்து என்னைக் குளத்திலே தள்ளிவிடு’ என்று சொல்லிக் குளத்து ஒரத்தில் நின்றுன். அந்தப் பிரகாரம் பெண்சாதி பர்த்தாவினுடைய இருக்கக்கொயும் பின் புறமாகக் கட்டிவிட்டு, அவன் வெகுதூரம் பின்னிட்டுப் போய், அவனைத் தள்ளுவதற்காக அதிவேகமாக ஒடி வந்தான.....

‘அவன் தனக்குச் சமீபத்தி ல் வரும் போது அவன் திமிரென்று அப்பால் விலகி விட்டான். அவன் ஒடிவந்த விசையினால், அவனே ஒரு நிமிஷத்திற்கு குளத்தில் விழுந்து விட்டான். உடனே தன்னைத் தூக்கி விடும்படி கத்தினால், ‘நீயோ என் கைகளைக் கட்டிவிட்டாயே, நான் என்ன செய்வேன்? என்று புருஷன் சும்மா இருந்து விட்டான். அவன் ஸ்வயங்கிருத அபராதத்தால் தண்ணீரில் மூழ்கி இரந்து போனான்....’

இரண்டு பெரிய நீண்ட பந்தியில் சம்பவங்களைப் புணர்த்தி, அழகுற மெருகூட்டி, ஓர் வசன காவியம் போல் கதை சொன்ன நடையை ஆசிரியர் லாவகமாகப் பின்னீய அறிவியல் அலங்காரம்

ஆரண்யம் குப்புசாமி தனது ‘குடும்ப விதேநதக்கதை’களில் எதிரும் புதிருமாக எவ்வாறு அறிவு புகட்டும் கதைகளை வேகமாகப் பின்னியுள்ளாரோ, அதனிலும் சிறப்பாக வேதநாயகப்பிள்ளையும் அக்காலத்திற்கு முன்பே இத்தகைய அறிவு சான்ற பண்புக் கதைகளை— மானிதக் கதைகளை எதிரும் புதிருமான சம்ப

வங்கள் மூலமாகவும், அத்தகைய குணவியல்புப் பாத்திரங்கள் வாயிலாகவும் வெகுஹாஸ்யமாகவும் உணர்வுற்றுச் சித்திரமாகவும் சிருஷ்டித்துள்ளார் இதில் வேதநாயகம் பிள்ளை பெரும் வெற்றியீட்டியுள்ளார். என்று கூறுதல் மிகையல்ல.

ஒருவகையில் ஆரண்யம் குப்புசாமிதிரு. வேதநாயகம்பிள்ளையின் பாணி யைப் பின்பற்றினாரோ என்னும் ஐயமும் உண்டாகின்றது. இவ்வுத்தியில் வேதநாயகம்பிள்ளையின் பாணை, சங்கிதம் பேரால் லாவகமாக வெகு காம்பீர்யத்துடன் விழும்போது கற்பின்கதையே உயிர் பெற்று நிற்பது போன்று ஒரு பிரமையையும் கொடுக்கின்றது. இதன்படி நோக்கின், வேதநாயகம் பிள்ளை ஓர் சாதாரண எழுத்தாளராகவும், கைதேர்ந்த கலீஞராகவும், பெரும் மனிதாபிமானியாவும் நமக்குத் தெரிகின்றார்.

இதற்குச் சிகரம் வைத்தாற்போல் ஆசிரியர் கைவண்ணம் இன்னுமோர் கட்டத்தில் இப்படி ஓர் கலையுருவச் சித்திரமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். நூனம்பாளின் புதிருக்கு எதிராக— ஏட்டிக்குப் போட்டியாக— பிரதாபமுதலி பெண்ணைன் குணநல்த்தை மெச்சிக் கூறுவதற்காக இவ்வாறு ஓர் கதை கூறுகின்றன; கதை இப்படி பின்னப்படுகின்றது.

‘கொன்றாட் என்னும் சக்கரவர்த்தி ஒரு பட்டணத்தைப் பிடித்தபோது, அதிலிருந்த புருஷர்களையெல்லாம் வெட்டிப்போடும்படியாகவும், ஸ்திரிகளையெல்லாம் அவர்கள் தூக்கக்கூடுமான ஆஸ்திகளை எடுத்துக் கொண்டு பட்டணத்தை விட்டுப் போய் விடும்படியாகவும் உத்தரவு கொடுத்தார். அனேக ஸ்திரீகள் தங்களுடைய புருஷர்களை முதுகின் மேலே தூக்கிக் கொண்டு நகரத்துக்கு வெளியே போவதை அந்தச் சக்கரவர்த்தி பார்த்து, ‘ஆஸ்திகளை எடுத்துக் கொண்டு போகும்படி நாம் உத்தரவு கொடுத்திருக்கப் புருஷர்களை என் கொண்டு போகிறீர்கள்?’ என்று கேட்க, ‘புருஷர்கள்

தான் எங்களுக்கு ஆஸ்தி; என்று அந்த ஸ்திரீகள் சொல்ல அந்தச் சக்கரவர்த்திக்கு இரக்கமுண்டாகி, அந்த நகரத்துப் புருஷர் களையெல்லாம் கொலை, செய்யவே ண்டா மென்று உத்தரவு கொடுத்தார்.....?

இன்னேர் குட்டிக்கதை, இதில் மானிதமும், பெண் பெருமையும் சித்தரிக்கப்படுகின்றது. இக்கதை சம்பவப் புணர்வுடன் நகரும் அழகு நன்றாக விழுந்துள்ளது.

‘இராணுவ வகுப்பைபச் சேர்ந்த ஒரு உத்தியோகல்தர், அழகும் மேன்குலமுமுள்ள ஒரு ஸ்திரீயை விவாகஞ்செய்கின்றதென்று நிச்சயித்தபிற்பாடு, அவர் திடீரென்று யுத்தத்திற்குப் போகும்படி நேரிட்டது. அவர் திரும்பி வந்த பிற்பாடு கலியானஞ் செய்வதாக வாக்குத் தத்தஞ்செய்து யுத்தத்துக்குப் போய்விட்டார் அந்தச் சண்டையில் அவர்குண்டிப்பட்டு நொண்டியாய்ப் போனதுந்தவிர, தேகத்தில் காயங்களுண்டாகி, அவர்சரவ விகாரமாய்ப் போனார்.....’

‘இப்படிப்பட்ட ஸ்திதியில் தந்த ரூப வதி தன்னைக் கல்யாணஞ் செய்யச் சம்மதி தியாவென்று அவர் மிகவும் துயரத்தை அடைந்தார். அவர் ஊறுக்குத் திரும்பிவந்தவுடனே அந்த ஸ்திரீயைப் பார்க்கிறதற்குக்கூட வெட்கப் பட்டுக்கொண்டிருந்து, பிற்பாடு ஒரு நாள் அவளிடம் போய்த் தன்னை அந்த ஸ்திதியிற் கல்யாணஞ் செய்யச் சம்மதமாவென்று கேட்க, அவன் அவரை ரப்பார்த்து ‘ஆடவர்களுக்குச் சொக்கரியமே அழகு நீங்கள் சுத்த வீரர் என்பதற்கு உங்களுடைய காயங்களே சாக்கிகளாயிருப்பதால், உங்களை விவகாரங் செய்ய ஒரு தடையுமில்லை’ என்று உடனே சம்மதித்தான்?'

இவ்விதம் உதாரணக்கதை, உபகதை, விடுகதைகளாகச் செறிந்திலங்கும் இந்நாவலில், மொழியாட்சி சம்பவப்புணர்ச்சி, நடையலங்காரச் செறிவு அர்த்தப்படியான, சிரார்த்தைப்பிரயோகம், கதை கூறும் மாடவமை ஆகிய இவ்வைந்து சிறப்புப்பண்புகளைக் கொண்டிருப்பதை அவதானிக்கையில் இந்நாவல் ஆசிரியர் வேதநாயகம்பிள்ளையின் இனிமை பயக்கப்பாடும் ஓர் அழகான ‘பஞ்சவரணக்கிளி’ எனலாம்.

நாவலின் கதையோட்டம் பெரும்பாலும் பல்வேறு கதைப்பின்னணிகளுக்கூடாகச் செல்வதால் நாவலில் உள்ள அடக்கத்தின் கதை யுருவத்தையும் அதன் சித்திரப் பாட்டையும் எடுத்துக் காட்டுக்குக் குறிப்பிடவேண்டியுள்ளது.

இவ்வாறு துஷ்ட புருஷைத் திருத்தும் விதம், கெட்ட பெண்ணைத்திருத்தும் முறை,

இருதாரப்பெண்டாட்டிக்காரர் படும் திண்டாட்டம் — என்பன போன்ற வினாக்கள் ஆசிரியர் நாவலுக்குள் கடைகளாக விட்டது லாவண்யத்துடன் வில்தரித்துள்ளமை போறுதலுக்குரியிடு.

தனது நண்பர் இருதாரம் மணம் புரிந்து எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டார் என்பதை, நூனோம்பாளுக்குப் பிரதாபமுதலீ எடுத்துக் கூறும் முறை மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிரதாபமுதலி ஹாஸ்யமாக இப்படி வில்தாரங் செய்கின்றன:

‘இரண்டு தாரங்கொண்ட ஒருவன், தூங்கித் தூங்கி விழுந்து கொண்டு பேசினான், நான், ‘என் துங்கி விழுகிறேய்?’ என்று கேட்க, அவன், ‘என் நூடைய இரண்டு தாரங்களில் ஒருத்தியை ஒரு பக்கத்திலும் மற்றொருத்தியை மற்ற ஒரு பக்கத்திலும் படுக்க வைத்து, நான் நடுவே படுத்துக் கொள்கிறது வழக்கம். அவன் பக்கத்தில் நான் திரும்பினால் இவன் திட்டுகிறுன், இவன் பக்கத்திலே திரும்பினால் அவன் திட்டுகிறுன். ஒருத்தியையும் பாராமல் மல்லாக்கப்படுத்துக் கொண்டால் இருவரும் திட்டுகிறார்கள். பின்னும் இருவருங்கூடி என் தலையை மொட்டையாக்கி விட்டர்கள். எப்படியென்றால், அவர்களைய பக்கத்தில் நான் திரும்பும் போது இவரும், இவன் பக்கத்தில் திரும்பியிருக்கும் போது அவரும், கோபத்தினால் தனித்தனியே என் தலைமயிரைக்கத்திரித்து முண்டிதம் ஆக்கிவிட்டார்கள்...’ என்று சொல்வித் தன்னுடைய மொட்டத்தலையைச் சாக்கிகாட்டினான்?

தற்கால வாசகர்களுக்கு இத்தகைய ‘இழுத்தடிப்பு’ ஹாஸ்யங்கள் சிலவேளை சல்த்துப் போய் விட்டன போன்றிருக்கலாம். ஆனால், இதற்கு ஆசிரியர் கையாண்டுத்திடி இன்றும் போற்றுதலுக் குரியதே அன்றைய காலக்கட்டத்தில் இதுபோன்ற ஹாஸ்யங்களையே ‘வயிறு வெடிக்க வைக்கும் குண்டுகள் என்பன் என்பதனை, இன்றும் அதனையே ‘ஹாஸ்ய வெடிகுண்டி’ என்னுப் படைமொழியாக — வழக்கு வாய்மொழியாகப் பாவிப்பதிலிருந்து யூகிக்கலாம். நாவலில் இத்தகைய ஹாஸ்ய வெடிகுண்டுகள் நிரவியுள்ளதும், இலக்கிய நயத்துக்கு ஊறுவிளையாது அதனை ரசிக்கத் தூண்டுவதாகவே அமைந்துள்ளன. இது ஆசிரியரின் தனிச் சிறப்பு எனலாம்.

(தொடரும்)

பாரதி

கண்ட

கனவு
பலிக்க...

— அருட்கவிஞர் திமிலீக்கண்ணன் —

வாணியும், மீண்யும், காற்றையும் பாடிய வரகவியை நினைப்போம் - கொம்புத் ஹளையும், மீண்யும் உண்ணல்போல், தேவூகவியைச் சுவைப்போம்; - ஒரு தலைவீணைப் போல்வீர மூட்டுசெந் தமிழ்க்கவியைப் படைப்போம்; - பெண்-விழியை, இடையைத், துடையை வர்ணிப்பதை மறப்போம்!

வெஸ்லும் குறிக்கோளை உள்ளத் திருத்திநாம் வீறுநடை நடப்போம்; - கவி அறங்கள் நிலைபெறச் செய்தல், நம் தொண்டு என நினைப்போம் - பாரதி பகலும் அறத்தை வளர்க்கவே, அயராது பாடுப்பான் - அவன்தன் குறிக்கோள் நிறைவுற மன்னில் நாழும் நிதம் உழைப்போம்

ஏ
மாரத
தாம
ஷுர
வரவி

சுதந்திர வேட்கை வெறிகொண்டு வெற்றிக்கொடி நடுவோம் - தமிழ் வீரர்மழுச்சி கொள்மின்; தமிழ் மாதின்விலங் கொடிப்போம் - வெகு சுதந்திர மென்று நடந்தும், நம் துள்பம் அகலவில்லை, - வெற்றி அனிந்துநம் அன்னையை, அரியினை ஏற்றிநாம் அஞ்சலிப்போம்.

உரும்பெற்று,
தாழையும்,
பாம்சென்ற

பாரதி சாந்தி பெற்றுள்ளை வாழ்த்திடி குதுகவியபான் - தமிழ் நிலைநின்று, ஓங்கி வளரும்; உலகப்புகழ் பெறலாம் - நம் தமிழ்த் தாழும் சுதந்திர தாகம்தனிந் திருப்பாள்; - அன்று “பாரதி, கண்ட கனவு — பலிக்கவிடி அமைப்போம்!

விரமுழுக்கம்
செய்தவன்
நீயே!

- ஏ. எம். எம். பாறூக் -

இரு நூற்றுண்டு போனதன் பின்னே உன்னை நினைத்தேங் நன்றி மறந்தவன் ஏணிப்படியை எட்டி உத்தத்தவன் செஞ்சோற்றுக்கடலை கெமறிய மறுத்தவன் என்மேல் குற்றம் ஏராளம் உள்

நிலைகெட்ட மாந்தரை நினைந்ததினுலே நெஞ்சே வெடிக்க நிதமும்பாடி புதுவை கடவை இவைகளைவிட்டு சென்னைநகரில் சிறப்புக்கண்டாய்

தனியொரு மனிதன் உணவின்றியிருந்தால் செகத்தினையறித்திடச் சொன்னதும் நிதான் இந்த நூற்றுண்டில் இருந்தாயென்றால் சுரேழு உலகினையும் ஒரு நொடிப்பொழுதில் உதறிச்சொல்வாய் உடைத்தும் காட்டுவாய்

தெள்ளுதமிழை துள்ளு நடையில் பாடிவைத்தாயே வீறுகொண்ட நெஞ்சை வாவெள்ளறழைத்தாய் விட்டில் பெண்கள் வினைஇருப்பதைக்கண்டு விடுதலை வேண்டும் என வீரமுழக்கம் செய்தவன் நீயே

With The Best Compliments

Of



JUPITER TIMBER STORES

**16, ARMOUR STREET,
COLOMBO - 12.**

Telephone: 32606

With Best Compliments

From



PACIFIC METALS

GENERAL HARDWARE MERCHANT

**366, Old Moor Street,
Colombo - 12**

Telephone: 548380

கங்காவைப் பார் தது
நாலைந்து வருடங்களுக்கு
மேலாகிறதே என்று எண்ணிக்
கொண்டு, ஒருநாள் ஆனைப்
பார்ப்பதற்காகக் கல்யாணி
வந்திருந்தாள். இரண்டுபேரும்
நெருங்கிய உறவு. ஒன்றாகப்
படித்த சமதோழமை நினைப்
பும் இருந்தது. பார்க்க வந்தி
ருக்கிறார்கள். அவள் உள்ளே வந்த
சமயம் இத்தக் கங்கா வராந்
தாவின் மூலைச்சுவரோடு முகம்
வெறிச்சுப்போம் உட்கார்ந்தி
ருந்தாள். அவளை அந்தநிலையில்
கண்டவுடன் கல்யாணிக்குப்
பேச நா எழவில்லை. கங்காவின்
வெறுமடைந்து விட்டிருக்கிற
எலும்பு உடம்பைப் பார்த்து
மனம் கசந்தவாறு ஒன்றும்
பேசத் தோன்றுமல் அவள்
தூரத்திலேயே நின்றிருந்தாள்.
அவள் அப்படி நிற்கிற
தையும் மானி சீ கமாய் த்
தன்னை வெறுத்துக் கொண்டிருப்பதையும் கங்கா பார்த்திருப்பாளோ' என்னவோ.

இந்த மனித உறவுகளுக்கப்பால், தான் என்றைக்குமே
தனிமை கொண்டிருப்பவள்
என்ற நம் பிக்கையிலேயே, அவள் வாழ்க்கையுக்கத்தின்
பிரச்சினைகளினாலால் சம்பவக்
கோர்வைகள், சம்பந்தம்
அடைந்துவிட்டிருக்கிற நிலையில்
புறவாழ்க்கையில் மட்டுமே
பிரக்ஞ கொண்டு வாழும்
கல்யாணியைப் போன்ற ஒரே
இனத்துத் தனிமனிதர்களால்,
அவளை என்ன செய்துவிட முடியும். அவர்களுடைய ஒன்று
திரண்ட முகபலம்கூட புறம்
பானதே.

கல்யாணி இன்னும் நின்று
கொண்டேயிருந்தாள். அவள்
வயது மங்காமல், இவளோடு
ஒத்த வயதாயிலும் பதினாறு
வயது இளமைக்காரி போல்
மிகவும் அழகாகத் தென்படுகிறார்கள். இதுவே மனத்திற்குத்
தெம்பூட்டக்கூடிய பிராணசம்
பத்தான் விடயம் என்று அவள்
நம்பிக்கொண்டிருந்தாள்.

இந்த நம்பிக்கைக் கீற்று
களின் நிழல் வாழ்க்கைக்கு,
மாருகக் கங்காவின் ஒரு துருவ
மனத்து உண்மை கள், வாழ்க்கை நிழல் விழுத்திய
நேரங்களிலிருந்து அவன் தப

கங்கை வழி

இந் புதினமாகிறது

- ஆண்டதி

கிடது

நெஞ்சில் உரமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாராடி
—கிளியே

வாய்ச் சொல்லில் வீராடி!

பிப் பிழைத்த பாதையே அது
தான். இந்தக் குருரங்களும்,
இவைகளின் இழப்புகளும், இவை
ஞம் பிரிக்கவே முடியாதன
போலாகிவிட்டாலும், உண்மை
யில் அவள் பிரிந்துதான் வாழ்
கிறார்கள்.

கல்யாணி என்ன பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். கங்கா
வின் இழப்புகளுக்காக அவள்
மனத்துத் துயரங்களை நினைத்து
இவளால் மனம் விட்டு, அழு
முடியாமற் போனாலும், அவளை
அதே நிலையில் குற்றப்படுத்திக்
கேவலப்படுத்தி, வார்த்தைகளால்,
சிலுவை அறைந்து
தண்டிக்காமலாவது விட்டிருக்கலாமல்வா.

அவள் அப்படிச் செய்யவழி
தெரியாமல், உணர்ச்சி
முடியும் பேசித்தீர்க்கிற ஆவே
சுத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

அப்போதுதான் கங்கா
ஏக்கு விழிதிறந்தது. வெளியுலகம்
சமூகப்பிரக்ஞங்களும் எல்லாம்
நினைவுக்கு வந்தன. கேட்டான்.
“என்ன கல்யாணி! எப்பவந்தாய்? வந்து கனநேரமாநிற்கிற யேயே! உட்காரேன்”

கல்யாணி அவளோடு
கீழே உட்கார விரும்பாமல்,
சோபாவில் அமர்ந்துகொண்டு
உணர்ச்சியின் குடுகுலையாமலே
கேட்டாள்.

“என்ன இது! என்றை
கோலம் கங்கா! கொழும்பிலை
போய் நீவாழ்ந்த லட்சணம்
இதுதானு? கடைசியில் உன்

நிலை ஒன்றுமே மிஞ்சேலை
போல இருக்கு. எங்கை உன்றை
தாவிக்கொடி — நகைகள் எல்லாம் போட்டு தே! பீடை
பிடித்து விடாதோ? இப்பு
உனக்கு வயசென்ன? என்வயசை
தானே இருக்கும். நான் எப்படி
இருக்கிறன். என் கணவருக்கு
உன் அவனரவிடச் சம்பளம்
கூடக் குறைவு. இருந்தாலும்
என் நிலைமை எவ்வளவு சந்தோஷமாய்ச் செழித்திருக்குப்
பார்த்தாயா! இதுக்கெல்லாம்
என்ன காரணம்? உனக்குத்
திறமை போதாதென்றுதான்
நான் சொல்வேன்.

கங்கா மிகவும் மன
அமைதியோடு, மெளனமாக
இருந்து அவள் சொல்வதை
யெல்லாம் அமைதியாக கேட்டுக்
கொண்டிருந்தாள். துயரம்
கனத்து, மேனி சிலிர்துப்
போய், முகமெல்லாம்
வியரவைத் துளிகள் பூத்துப்
பேயறைந்து விட்டாற் போல
அவள் விறைத்துப் போனாள்.

கல்யாணியின் ஏளனவார்த்தை
களைக் கேட்க நேர்ந்துவிட்ட
பாவத்துக்காக, அவள் தனக்குள்
மனம் புலம்பியழவே
செய்தாள். அந்த உணர்ச்சியின்
கனம் அடங்கி, அவள் தன் ஜை
ஆசவாசப்படுத்திக் கொள்ளவே வெகுநேரம் பிடித்தது.
நான் நம்பி வழிபடுகிற
உண்மைகளை ஒரு சமூக பிரகடனம்
போல், எல்லோருக்கும்
அறிவிப்பதற்கு இதுவே தக்க
சமயம் என்று சருதி மனதைத்
தேற்றிக் கொண்டு, அவள்

பேசத் தொடங்கும் போது,
குரல் கம்மிட்டிருந்தது.

“கல்யாணி.....இதைச் சொல்வதற்காக நீ இவ்வளவு தூரம் என்ன தேடிவ வந்திருக்கத் தேவையிலை. நானும் நீயும் இருதுருவங்கள்தானென்பதை நான் ஒப்புக்கொள்கிறன். பார்க்கப் போலே உன்றை ஒளிநிலைக்கு அதுதான் நீ பார்க்கிற இந்த வெளியலங்கார வெளிச்சங்களுக்கெல்லாம், நான் தான் சரியான திருஷ்டி பரிகாரம் மாதிரி என்று நினைக்கிறன். இந்த நினைப்பையும் மீறி உன் மனசுக்குள்ளே நான் தங்கம் என்று ஒரு குரல், அடிச்சுக் கொண்டேயிருக்கு. அதுதான் என்றை சத்தியத்தின் குரல். நீயோ மற்றவர்களோ பார்க்க முடியாத சத்தியம். இதன் நெருப்புத்தான் என்னை எத்தனையோ வழிகளில், புடமிட்டு வைத்திருக்க என்னை அழ அழ எரித்துவந்திருக்கு. நீ அறியாத இந்த நெருப்பு உண்மைகள் என் னுடனே யே ஏரிந்து போகட்டும். இதுக்கு மேலே வெறும் உடம்பை மட்டும் களிப்பிலே வைத்துக்கொண்டு மனதை அறிந்துவிட முடியுமா சொல்லு? நீ அறியாத உண்மை கருக்காகத்தான் இப்ப நான் அழவேண்டியிருக்கு. அதை உன்னேடு பேசுவதில் பயனு மில்லை. எனக்கு உங்களை இந்த மாதிரியெல்லாம் பார்த்த பிறகும், வழி படுகிற சக்தி இருக்கே! அது போதும்”

இதைக் கேட்டு விட்டுக் கல்யாணி கேவி பண்ணுகிற குரலில் சிரித்தான்.

“நல்லாயிருக்கடி உன் நியாயம். வல்வவனுக்குப் புலவும் ஆயுதம். உங்குந் தெரியாதோ? திறமை இருந்தால் எவனும் முன்னுக்கு வரலாம். உன்னைப்போலப் பேசிக்கொண்டிருந்தால், வாழ்க்கை ஜெயிச்சமாதிரித்தான். உதுகளிலே எனக்கு நம்பிக்கையேயில்லை”

குறுக்கிட்டுக் கங்கா சொன்னான்:

‘ஓ’ இப்படி எத்தனை பேரை நான் பார்த்திருக்கிறன். எப்படியோ வாழ்ந்தால் போதும் என்று இருக்கிற உங்களை ஒரு மாண்பும் கொடுக்கி வைத்துக்கொள்ளும். காலத்தால் போல திமிழ் இருந்தது. தொன்களில் ஒட்டகத்தைப் போல திமிழ் இருந்தது. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் குவிர் காலத்திற்கு தேவையான உணவை கோடைகாலத்திலேயே தனது திமிழியில் சேகரித்து வைத்துக்கொள்ளும். காலத்தால் அழிந்த உயிரினங்களில் இந்த யானையும் ஒன்று.

“மம்முதாஸ்”

இது ஒருவகைச் சடையானை. மிகப்பல வருடங்களுக்கு முன் வாழ்ந்தது. இந்த யானையின் உடம்பெல்லாம் அடர்ந்த ரோமங்கள் இருந்தன. இதன் தந்தங்கள் இதனுடைய துதிக்கையை ஒட்ட நீளமானவை. இதன் தொன்களில் ஒட்டகத்தைப் போல திமிழ் இருந்தது. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் குவிர் காலத்திற்கு தேவையான உணவை கோடைகாலத்திலேயே தனது திமிழியில் சேகரித்து வைத்துக்கொள்ளும். காலத்தால் அழிந்த உயிரினங்களில் இந்த யானையும் ஒன்று.

— கதிர் மாணிக்கம்

கள் நிலைமை - அப்படி வாழ்ந்து கொடி உயர்த்துவதற்காக எது வும் செய்வியன். இந்தக்கொடி ஒன்றுக்காக. அது மேலே..... மேலே எழும்பிப் பறக்கிற துரித பிரமைகள் உங்களுக்கு. ஆனால் எங்களுக்கு அனு அனு வாய் சத்தியத்திலே கிடந்து செத்தாலும் சரி. இந்த வாழ்க்கை நாறால்களே வேண்டாமென்றிருக்கே.....”

“ஆனால், இது கேவலமில் லையா.....”

“எது.....?”

“பார்க்க எது பிடிக்காமலிருக்கிறதோ, அதெல்லாம் தான் வெறிச்ச இருளையும், ஜடங்களையும்

“அப்ப உனக்குப் பிடிச்சது.....”

“அழகாய், சந்தோஷமாய் இருக்கிற எல்லாம்தான்.”

“இதிலை எத்தனை நாளைக்குச் சந்தோஷம் என்று பார்த்தியோ” இது முடிந்தால் பிறகென்தன....? நித்திய சரிவுகள் எத்தனை துக்கமாயிருக்கு-ஜேயோ இந்த வாழ்க்கை கானல் என்று நான் அழுகிறன். ஏனென்றால் எல்லா மனிதரிலும் இந்த ஊனம் இருக்கு. பொய்யையே சுமந்து, என்ன குருராமாய்ப் போட்டுது வாழ்க்கை. இந்த வேடங்களிலோ பொய்யைகளிலோ எனக்கென்ன மயக்கம்? வீடு கல்யாணி அந்தக் கதையை மறந்திடுவது.

“இல்லையதி! மறக்கேலாது உனக்கி து பெருமையென்று நீ நம்பலாம். உலகம் நம்பவேணுமே ...” உன்னை உறவு என்று சொல்லவே எனக்கு வெட்கமாயிருக்கு, எனக்கே அப்படியென்றால், சமூகத்தின் விழுதுகளேன்றால், அந்தக் கேவலத்துக்கு வராமல், இப்படி இருளில் மறைந்து விடுகிற சாவுக்கட எனக்குப் பெருமைதான் ஏனென்றால் இதிலே என்றும் வாழ்கிற உண்மை இருக்குதல்லே.”

“அதுக்கு நான் என்ன செய்ய? இது ஒரு குற்றமே. என்றை உண்மை. இதற்கு அப்பாற்பட்ட போலி வெளிச்சங்கள் தான், சமூகத்தின் விழுதுகளேன்றால், அந்தக் கேவலத்துக்கு வராமல், இப்படி இருளில் மறைந்து விடுகிற சாவுக்கட எனக்குப் பெருமைதான் ஏனென்றால் இதிலே என்றும் வாழ்கிற உண்மை இருக்குதல்லே.”

“நான் என்ன ததைக் கண்டன். ஏதோ உன்றை நன்மைக்குப் புத்தி சொல்லப்போய்... வேண்டாம். கதைச்சுக்கொண்டிருந்ததிலை நேரம் போட்டுது நான் வரட்டே.....”

“இரு கல்யாணி! கோப்பி போட்டுக் கொண்டு வாறன். குடிச்சிட்டுப் போகலாம்.....”

“எதுக்கு உனக்கு வீண் சிரமம். நான் இப்பதான் குடிச்சிட்டு வந்தனன். நான் போக வேணும்.”

“சரி! ஏதோ உன் இஷ்டம். அவள் போனபிறகு, அவனுடைய வார்த்தைகளின் நெருடல்களில், கங்காவுக்கு ஏற்பட்டு வருகிற மனப்புழுக்கம்

அடிக்கடி அவள் மனதில் தோன்றி அவளை வருத்திக் கொண்டிருந்தது. ஆனால் யாரிடமும் இதைப்பற்றி மனம் விட்டுப் பேசியதில்லை. அவள் புருஷன்காரன் கூட எத்தனையோ தரம் கேட்டும் பார்த்தான். அவள் மௌனமாகவே இருந்தாள்.

அவள் புருஷனுக்கு அரசாங்க உத்தியோகம். அது பற்றிய எல்லாச் செய்திகளும் அவளிடம் வரும். ஒரு நாள் அவன் ஒரு செய்தி கொண்டு வந்திருந்தான்.

அப்போது அவள் கிணற்றிடியில் நிறையத் துணிகளைப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தாள். அவன் கிணற்றிட்கு முகம் அலம்ப வந்தவன் துலாக் கொடியைப் பிடித்த கையோடு அவளிடம் கேட்டான்.

“உங்க்கு ஒரு புதினம் தெரியுமே?

அவள் கையில் சவர்க்கார நுரையோடு மனதில் இன்னும் அந்தப் பழைய வடு மாருமலே அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்.

“என்ன

“கல்யாணியின் புருஷன் ராகவனைத் தெரியுமல்லே! அவனை வஞ்சக் குற்றத்துக்காக போலில் பிடிச்சிருக்கு. வேலையும் போச்சு. இது மட்டுமல்ல ஆபிளீஸேயே அவன் நிறையக்களவாடி விட்டானம். இதை விடச் சீட்டுப் பிடிக்கிடே நென்று ஏமாற்றுக்களவுவேறு. இவனை நல்லாய் உதைக்க வேணும்”

“அதெப்படி உங்களுக்குத் தெரியும்!”

“எல்லாரும் கதைக்கினம். நான் இன்னும் ஆளை நேரிலே காணவில்லை. அவனைப் பார்த்தால், அப்படிச் சொல்லமாட்டார்கள். நல்ல கண்ணியமாய் இருப்பான். வாக்குச்சத்தமாய் நிறையப் பேசவரன். இப்பார்த்தால் அவனின் இரட்டைவேட நடிப்புச் சாகசம், நடைமுறை வாழ்க்கைக்கே ஒரு சவால் மாதிரிப் படுகுது. இப்படி எத்தனைபேர் இருப்பினம் இவர்களை வெளிப்படுத்த எத்தனையுக்கம் முடியப் போகுதோ”

கல்யாணி குறுக்கிட்டாள். னேயே, கங்காலீடு திரும்பினால்

“இது ஓர் அற்ப விடய மல்ல. மேலோட்டமாய்வாழ்க் கையைப் பழகுவதே சுகம்” என்ற நம்பிக்கை வெளுந்திப் போச்சு, ஆழமாய் நினைத்து வாழுறதுக்குப் புத்தியில்லை. கல்யாணி இந்தராகம் அவளின் கேவலமான யாச் சொல்வீரத்தை நினைக்க, எனக்கு நெஞ்சைக் கலக்குது. நான் போய் அவளைச் சந்தித்துவிட்டு வாறன்”

கங்கா போகிறபோது, கல்யாணி வீட்டிலே தான் அடைந்து கிடந்தாள். அவள் தலைக்கிரிடமே அழிந்து விட்டாற்போல் ஒரு பாழும் நிலையிலே, அவள் உள்துப் போய்க்கொண்டிருக்கிற, அந்தசனமான அவலக்காட்சி முன் கங்கா மிகவும் வெட்கப்பட்டுப் போனால். அவளை எப்படித் தேற்றுவதென்றே, இவனுக்குப் புரியவில்லை.

வாசலிலே இவளைக் கண்ட வுடன் கல்யாணி ஒவென்று அழுதவாறு ஓடிவந்து, கட்டிக் கொண்டு அழுதாள். அவளைத் தேற்றி உள்ளே கூட்டி வந்து, இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டபின், அவள் முகத்தை நிமிர்த்தி, ஒன்றுமே அறியாத பாவணையில், விழிகளை அகல விரித்தவாறு, சன்னமாய்க் கங்கா கேட்டாள்.

“என்ன நடந்தது....”

“குறுக்கு வழி களி லேவாழிக்கையை அடையக் கூடாதென்று நீ அன்றைக்குச் சொல்லிக் காட்டினாலே, நான் உண்ணைக் கேவலமென்று பழித்தேன். அதற்கு மாருக என்பெருமையைப் பார் என்றேன். நீ, இல்லாவிட்டாலும் உண்மையாயிருந்தாய். அந்த உண்மைக்கு மாருக, வாழ்க்கையின் துரும்பான அந்த பெருமைகளை நம்பிக்கொண்டு, நான் அவரையே பின்னத்திலே தள்ளி விட்டு, இப்ப அழுகிறன்..... இனிமேல் எங்களுக்கு யார்கதி?

“கடவுள் உண்ணைக் காப்பாற்றுவார் கல்யாணி. இனியென்றாலும் நீ சமர்த்தாயிரு”

“உண்ணைக் கண்ட புண்ணியை கங்கா! நான் விழிப்பாயிருப்பேன்.”

“மிகவும் சந்தோஷம்.....”

அந்த சந்தோஷத்துட

அவளைக் கண்ணில் ஏந்திக் கொண்டு, ஆச்சரியமாகப் புருஷன் கேட்டான்.

“என்ன அதற்குன்னோ திரும்பி விட்டாய்? தோழி யைப் பார்த்த சலிப்போ?”

“இதிலே சலிப்பெனன் இருக்குக்குருரங்களைச் சந்தித்தே பழக்கப்பட்டவள்ளான். அதுவும் உலகத்துக்கு வேணும். நம்பாமல், ஆகாயத் திலேயே நிற்க. வேணுமென்ற பிரயமை எனக்கில்லை. அப்படி நினைத்தால், கல்யாணி கத்திதான் எல்லோருக்கும். என்ன பாவமாயிருக்கு அவளைப்பார்க்க.

“இதிலே பாவம் என்ன இருக்கு. இந்தத் துரோகிகளை நல்லாய் உதைக்க வேணும்”

அவள் அதைக்கேட்டுவிட்டு சிறிது நேரம் உணர்ச்சி வசப்பட்டு, மௌனமாக இருந்தாள். பிறகு கல்யாணியைப் பற்றி நிறையப் புரிந்துகொண்டிருக்கிற மனதின் தீர்க்கத்தோடு, குரலை உயர்த்திக் கொண்டு, ஆவேசம் வந்தவள் போல், அவள் சென்றாள்.

“அவளை உதைக்கிறதிலே பலவில்லை. உங்களுக்குத் தெரியாது. இதுக்குக் காரணம், கல்யாணியைக்கவும் இருக்கலாம் அவளை அந்த வழியிலே தட்டிக் கொடுக்கி ற சமூகமாகவும் இருக்கலாம். என் முன்னிலையில், அப்ப அவள் தன் பெருமையைப் பறைசாற்றி னால் தெரியுமா? அவள் நம்புகிற அந்தப் பெருமைக்கு, ஒரு உடல் மட்டும் கிடைத்தால் போதும். அதைப் பெருமைப் படுத்துவதற்காக எந்த வழியாலும் பணம் சம்பாதித்து, முன்னேறலாம் என்ற நிலைமையே வந்திட்டுது. ஆனால் நான் நம்புகிற பெருமைக்கீர்டம். அப்படியில்லை. ஒரு கங்கையின் தூய்மையோடு, அது எல்லோரையும் பரிசுத்தப்படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் இப்பசுமை இருக்கிற நிலைமையிலே இந்தக் கங்கை விவகாரமெல்லாம், ஒரு புதினம் மாதிரியே தெரியும்.

அவள் கூறுகிற அந்தப் புதினத்தையே அறியாதவள் போல், அவனும் நிற்கிறான்.

(யாழில் கற்பண)

*With The Best Compliments
Of*

New K. V. N. Hardware

GENERAL HARDWARE MERCHANTS
GOVT. CORPORATION & ESTATE SUPPLIERS

18, Abdul Jabbar Mawatha,
COLOMBO - 12.

Phone: 35422

With Best Compliments

From



பரந்தன் ஹாட்வெயார்
ஸ்டோரஸ்
பரந்தன் சுந்தி,
பரந்தன்.

With Best Compliments

From



UNITED HARDWARE
STORES.

No. 346, Old Moor Street,
COLOMBO - 12.

TEL: 32445

பாரதி

இனங்காட்டிய

பச்சோந்திகள்

— செல்வா - தமிழ்யா —

தமிழியல் வரலாற்றிலேயே ஒர் புதிய சுகாப்தத்தை தோற்றுவித்து 20-ம் நூற்றுண்டின் இறுதியில் தன் நூற்றுண்டைத் தழுவி ஒங்கின்று ஒவ்வொர் உள்ளத்திலும், ஊனிலும் உணர்ச்சிப் பிரவாகமாகி ஊற்றெடுக்கும் பாரதியின் கவிதைகள், தமிழிலக்கிய வரலாற்றிலே கவிதைகள் கற்றேர்க்கு மாத்திரம் புலனாகும் நிலையில் இருந்தபோது எளிய நடையில் இனிய சந்தத்தில் தமிழுணரும் உள்ளங்கள் எல்லாம் ஆழப்புதையும் ஒசைநயத்துடனும் கருத்துச்செறிவுடனும் புதுமை ஒன்று செய்தான் பாரதி கவிதைகளால்.

அவன் சொல்லிச் சென்றவைதான் எத்தனை, எத்தனை சொல்லாமல் சென்றதும் உண்டோ! ஆனால் அவன் பாடல்களை அவற்றின் கருத்தாழ்த்தை நாம் கூறப்படுகின் அது “பொங்குமா பாற கடலையுஞ்ச சிற்றெறும்பே ஏற்றெழுந்த சேதி” யாக அமைய மெனில் மிகையன்று. இன்று பாரதி நம்தமிழ் மொழிக்கும் நந்தமிழ் இனத்துக்கும் மாத்திரமுரிய கவிஞரங்கள். உலகமகாகவியாகிவிட்ட பாரதி உலகுக்குத் தந்த உணர்ச்சி வீறுடன் கூடிய எழுச்சிக் கதைகளில் விடுதலை, வீரம், காதல், கடவுள், ஆண்டான் அடிமை, புதுமைகள், விந்தைகள், தீர்க்கதரிசனங்கள் போன்ற பல்வேறு அமசங்களையும் ரசனையுடன் கூறிச் சென்றுள்ளது.

நுகர நுகர மிகைமணம் பரப்பும் பாரதியின் கவிதைகள் எமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் உணர்வையும் ஊட்டுவதோடு நின்றுவிடாது உலகளாவிய சமூக பொது வாழ்வின் வழி காட்டியாகவும் விளங்குகின்றன. “சுடர்மிகும் அறிவுடன் படைக்கப்பட்டுவிட்ட பாரதி அரசியலாசாலைகிறோர். ஆம்; நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று இவை உண்மையான ஒவ்வொரு

மனிதனதும் உள்ளத்தில் இயல்பாகவே ஊற்றெடுக்கும் உணர்ச்சிகளே. ஆனால் இவற்றின் தாக்க உணர்வுகள் இன்றியே வெறும் போலவித்தனமாக தமிழிடம் அவை நிறைந்திருப்பதாக பாவளை செய்யும் மக்களில் சிலரை பாரதி பாங்காக நமக்கு இனங்காட்டுகிறோர்.

“ நெஞ்சில் உரமுமின்றி, நேர்வைமத் திறனு மின்றி வஞ்சளை செய்வாரடி - கிளியே. வாய்ச் சொல்லில் வீரடி.”

நாட்டை அடிமைப் படுத்தி ஆளும் பகைவர்கள் ஆற்றுகின்ற கொடுமைகள்லூடும் கூட நாட்டுப் பற்றின்றி உள்ளவர்கள்போல் வேடமிடும் இவர்கள் நஞ்சினும் கொடியவர்கள் வஞ்சளையுற்ற வர் என விளம்புகிறோர். வெறும் வாய்சொல் வீரர்களாகிய இவர்களின் ஒவ்வொர் இயல்பையும் செயலையும் கூட பாரதி, வியப்புற லிலகுதமிழில் எடுத்துரைத்துள்ளார்.

“ கூடத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றவின்றி நாட்டத்திற் கொள்ளாரடி - கிளியே நாளில் மறப்பாரடி ”

பொது மக்களின் மதிப்பைப் பெறுவதற்காக வெறும் நாடகமாடும் இந்நடிப்புச் சுதேசிகளை இகழ்ந்து பாடி ய பாரதியின் உள்ளத்தில் கிடந்து அலைமோதும் உணர்ச்சிக் குழுறலும் கோபப் பெருக்கும் எமது உள்ளங்களையும் தீண்டி அவ்உணர்வுப் பிரவாகத்தை ஏற்படுத்துகின்றது.

தம்மை நாட்டின் தொண்டர்கள் என்று கூறிக்கொண்டு கூட்டங்களில் தொண்டை வரளப் பிதற்றவிட்டு கூட்ட முடிவில் கூட்டத்தோடு கலந்துமறைவதன்றி செயலின்றிச் சும்மா இருப்ப வர்களைப் பாரதி நமக்குப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இவர்களில் எத்தனைபேர் இன்று நம்மிடையே இலைமறைகாயாக மறைந்தும் தெரிந்தும் வாழ்கிறார்கள். இந்த சூர்கள் இன்னும் எப்படி யெல்லாம் நடப்பார்களென பாரதி சொல்கிறோர் பாருங்கள்.

“ அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடி - கிளியே! ஊனமைச் சனங்களடி ”

என்றும் மேலும் தொடர்ந்து அவர் “ தேவியர் மானமென்றும் - தெய்வத்தின் பக்தி என்றும் நாவினுற் சொல்வதல்லாஸ்! - கிளியே! ஊனமைச் சனங்களடி ” என்கிறோர்.

அச்சமும் அடிமைச் சிறுமதியும் கொண்ட இப் போலிகள் நாட்டையும் வீட்டையும் காப்பதாக வாய்ச் சொல்லில் விண்டு விட்டு இருந்துவிடுவார்கள் என்ற பாரதியின் நெஞ்சக் கொதிப்பை

ஊமைச் சனங்களடி” நெஞ்சமும் தெளிந்த நல்ல அறிவும் வண்டும் என்ற பாரதி இவ்வேடதாரிகளை இழித்துரைக்காது வறு என்னதான் சொல்வான்.

“பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க வென்று கூத்திடுவோமடா, “விழை சேர்ப்பது தாய் ரலைப்பாலடா மானஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்”, என்ற பின் பெருமை கூவிய பாரதி, “எட்டும் அறிவினில் ஆணுக் கீங்கே பெண் இழப்பில்லைக் காண்று” பாடிய பாரதி கேவ

“கண்கள் இரண்டிருந்தும் காணுமதிற்கையற்ற பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனினாடி!”

ஆம் புதுமைப் பெண்ணைப் படைத்துத் தந்த பாரதி மூடக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனால் அமிழ்ந்தி அடிமையாகி அதிலிருந்து விலக முடிந்தும் விலக முயலாது விழிக் கும் சுதந்திர உணர்வற்ற பெண்களையே கண்ணிருந்தும் காணுந்தும் கூட்டிற்ற கூட்டம் என்று கூறுகிறார் பாரதி. இங்கு இக் கூட்டிற்றினரையே செயலற்ற நடிப்புச் சுதேசிகளுக்கும் உவமிக்கிறார் என்பது நாம் மனங்கொள்ளத் தக்கது.

மேலும் இப்போலித் தொண்டர்கள் நாடு விடுதலை அடைய வேண்டும் என்று கூறிக்கொண்டே நாட்டு மக்களிடையே தமக்கு அவமதிப்பும் இழிவும் ஏற்படினும் அதனைப் பொருட்படுத்தாது இழி செல்வத் தேட்டில் விருப்பங்கொண்டு சிறுமையடைவா ரென்றும் இயல்பான நடையில் இன்தமிழில் என்றும் பொருத்த மான கருத்துக்களைத் தருகிறார்.

எப்பொழுதும் பயனில்லாத விடயங்களையே பேசி வெறு மனே ஆரவாரிக்கும் அவர்கள்.

“சொந்தச்சகோதரர்கள் - துன்பத்தில் காதல்கள்டும் சிந்தை இருங்காரடி! - கிளியே!
செம்மை மறந்தாரடி!” என்றும் மேலும்.
“மாதரைக் கற்பறித்து - வன்கணமை பிறர் செய்யப் பேசுதான் போலுமிருக் - கிளியே!
பேளியிருந்தாரடி!” என்றும் கூறுகிறார்.

தன் இனத்தின், தன் சகோதரர்களின், தன் பெண்களின் துயர் கண்டும் எதிர்க்கத் துணியாது பின் வாங்கும் பேடிகளான துந்த துரோகிகள் தம் “தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுற்றார் என்றும் அவர்களை சுட்டிக்காட்டுகிறார். எந்த துயரத்தைத்தும் போக்கி பங்கேற்கப் பின்வாங்கும் ஆனால் தொண்டர்கள் போல் நடித்து ஏமாற்றிப் புகழ்டைய முயல் கீங்கள் இவர்களைப் பாரதி வெஞ்சினத்துடன் நோக்குகிறார்.

காலனைப் பார்த்து “அடகாலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என் காலருகே வாடா” சுற்றே உனை மிதிக்கிறேன் என ஆணவத்துடன் சிரித்த பாரதியின் கோபக் கனல் நடிப்பு விருக்கும் போலிகளைப் பார்த்து இவ்வாறு வெடிக்கிறது.

“ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றுமில்லா மாக்கஞ்சோர் கணமும் - கிளியே!
வாழத் தகுதியுண்டோ.” என்று கணை தொடுக்கிறார். ஆற்ற வள்ள மக்கள் உள்ளங்களில் என்றும் இயல்பாக நிலையாக இருக்கும் பண்புகள் ஒன்றுமில்லாது ஊக்கம், உளவுளி. உண்மை எனும் மன உணர்வுகளைற்ற விலங்குகளாக விளங்கும் இவர்கள் வாழுந் தகுதியற்றவர் என்று மேலும் இவ்வாறு

“மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் கனர்க்குலகந்துனில் - கிளியே!
இருக்க நிலைமையுண்டோ!” என்றும் அழுத்தம் திருத்தமாக நாம் அறியத் தருகிறார் பாரதி. ஈனர்க்குலகந்துனில் இருக்க நிலைமையுண்டோ” என்ற அடிகளில் வைதுரைக்கும் பாரதியின் வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாகுபாடுகளை தெளிவாகக் காண்கி ரேரும்; “பஞ்சத்தினாலும் நோய்களினாலும் மக்கள் புழுக்கள் போல் துஞ்சம் நிலைகளை கண்ணாற்கண்டும் சோம்பிக் திடக்கும்” இத்துண்மதியர்களை அவர் வன் செயல்களை வன் குணங்களை பச் செய்யாகவே சொல்லிச் சென்றார் பாரதி.

நாருண்டுகளுக்கு முன்னர் பாரதி இனங்காட்டிய விடயங்கள் இன்றும் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட பொருந்துவனவாக யதார்த்த உண்மைகளாக விளங்குகின்றன.

அந்த பாரதி தோன்றிய தமிழ் இனத்தில் அவன் பண்ணேடு பாடிய இனதமிழ் பேசும் அவன் மரபில் தொன்றி வாழ்ந்த வாழும் இத்தமிழ் சமூகத்தில் இந்தபோலிகள், நடிப்புச் சுதேசிகள் இல்லா தொழிலிவார்களா?

“தேடிச்சே று நிதம்தின்று, பிறர்வாடப் பலக்கதைகள் பேசித் திரியும் பலடே மதிக்கை மனிதர்” கனே அதிகமாக இருப்பதையும் தீர்க்க தரிசி பாரதி தெரிந்து வைத்திருந்தான். பாரதி எல்லையற்ற துயருடன் இவ்வாறு கூறுகிறார்.

பாமராய் விலங்குகளாய் உலகஜைத்தும் கீழ்க்கி சொல்ப பான்மை கெட்டு நாமைது தமிழரெனக் கொண்டியுள் வாழ்ந்திடுவ நன்றே சொல்லீர்?

இந்த அமரகவி ஞானி கேள்விக்குத்தான் என்ன பதில் வைத்திருக்கிறோம்.

With Best Wishes

From

Chandsree Hardware Stores

"CHANDSREE BUILDING"

IMPORTERS & GENERAL HARDWARE MERCHANTS

**369, Old Moor Street,
Colombo - 12.**

Telephone: 35561
34794

Cable "EMSREE"

With Best Compliments

From



Ruby Trading Co,

Dealers In Hardware & Building Materials Etc.

**465, Old Moor Street,
Colombo - 12.**

Telephone: 33855

With the best Compliments

of



IRON STEEL COMPANY

**393, Old Moor Street.
COLOMBO - 12.**

Telephone: 29011

WITH BEST COMPLIMENTS

FROM



STERLING HARDWARES

**409, Old Moor Street,
COLOMBO - 12.**

Phone: 35927

‘தீக்குள் விரலை வைத்தால்...’

— எஸ். பி. கிருஷ்ணன். —

பாரதியார் கண்ணனைப் பாடிய அளவிற்கு வெறெந்தக் கடவுள்ரையும் பாடவில்லை. வினாயகர் தொட்டு முத்துமாரிவரை பல தெய்வங்களைப் பாடிய பாரதியார் கண்ணனைத் துதித்து வெறும் வேண்டுதல் மாத்திரம் பாடவில்லை. கண்ணனை வைத்து அவர் படுத்தும் பாட்டைப் பார்க்கையில் நெஞ்சம் பதைக்கிறது.

கண்ணன் என் காந்தன். சீடன், தந்தைதாய், தோழன், விளையாட்டுப்பிள்ளை, சுற்குரு, எனப் பலவாறுகப் பாடிய பாரதி, ‘கண்ணன்’ திருவடியை எண்ணும் மனதினர்க்கு அழியாவண்ணம் தரும், என்று கண்ணன் பிறப்பை வாழ்த்திய பாரதி, திரெளபதி க்கு அபயமளித்த கண்ணனைப் படம் பிடித்துக் காட்டும் பாரதி, கண்ணனைச் சேவைக்கில் உணவு மாத்திரம். கொடுத்து, கூவி கொடாமல், வேலைவாங்கிய ‘வீரத்தை’ என்னி வியக்காமலிருக்க முடியவில்லை

“ஏனெடா நீ நேற்றைக்கு வரவில்லை வேலைக்கு” என்று கேட்கும் பாரதிக்கு, கண்ணன் அளிக்கும் பதில்—

“பாளையிலே தேவிருந்து பஸ்லால் கடித்து தனுஸ்”

“ஓயாமல் பொய்யுரைப்பா, ஒன்றுணர்க்க..... வேறு செய்வார்.....” என்று கண்ணனின் குறும்புகளைச் சாடிய கவி ஞாகு குருக்கு அவன் செய்த வேலைகளோ!

இன்று மத்திய கிழக்கில் இலங்கைப் பெண் மணிகள் செய்யும் வீட்டு வேலைகளை விட அதிகம் போல் தோன்றுகிறது.

கண்ணன்—

‘வீதி பெருக்கினன்.’

‘வீடு சுத்தமாக்கினன்.’

‘தாதியர் செய்குற்றமெல்லாம் தட்டி அடக்கினுன்.’

‘வாத்தியாராய், வளர்ப்புத் தாயாய், விளங்கினுன்.

‘பால் வாங்க மோர் வாங்க’ ஓடினுன்.

பார்வைக்கு சேவகங்க விருந்த கண்ணன் பாரதியின்—

‘நன்பனுய், மந்திரியாய், நல்லாசிரியனுய், விளங்கினுன்.

‘பண்பிலே தெய்வமாய்’ ததிகழிந்தான். கண்ணன் தன வீட்டிலே வேலைக்காரர்களுக்கு வந்த நாள் முதல்—

‘செல்வம், இனமான்பு, சீர் சிறப்பு, நற்கிரத்தி கல்வி, அறிவு, கவிதை, சிவப்போகம், சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமலைத்தும் தீங்கி வளர்ந்தன’ என்கிறார் பாரதியார்.

இப்படியெல்லாம் கண்ணனை ஆட்டி படைத்த பாரதியார்—

‘அவன் அருள் நாடிடும் நாடுதான் அவஸம் நீங்கிப் புகழில் உயரும்’ என்கிறார் ‘ஓடி விளையாடு பாப்பா தொடக்கம் ‘அக்கினிக் குஞ்சு’ வரை, சுதந்திரப் பாடல்கள் தொட்டு சுயசரிதை எல்லாமே எல்லாரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன என்றால், தமிழ் உலகில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆயினும்—

கவிஞர் ஒருவன் பெறும் உணர்வை சுவை ஞன் ஒருவன் பெற்றுவிடமுடியாது என்பதற்குச் சான்றுகவும் சில பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நந்தலாலா.

“காஷ்கைச் சிறுகினிலே நந்தலாலா — நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா.”

காக்கையின் நிறம்தான் கண்ணனின் வண்ணம் என்று கொண்டபின் அடுத்த வரிகளைப் பார்க்கிறோம்.

“பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா — நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா.

கண்ணனில் நிறம் பச்சையாக மாறிவிடதா? அல்லது பச்சையும் சேர்ந்த கரும் பச்சையா? குறும்புகள் செய்யும் கண்ணனின் நிறம் என்ன என்று பாரதிக்கே புரியவில்லைப் போலும்!

வேய்ந் குழல் எனும் பாடவில்—

“எங்கிருந்து வருகுவதோ — ஒனி யாவர் செங்குவதோ — என்றன மதிமருண்டிடச் செய்குதடி — இஃது”

எனக் கண்ணனின் குழலே லொசைய வியந்து எம்மையும் வியக்க வைக்கும் பாரதி நந்தலாலா இறுதிவரிகளில்—

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா — நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதை நந்தலாலா”

என மகிழ்ந்த பாரதி பெற்ற உணர்வை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறதா? கண்ணனைத் தீண்டு மின்பந் தோன்றுதை நின்பாரா! அந்த இன்பத்தை, தீக்குள் விரலை வைத்து, யாரால் உணர முடியும்!

தான் விரும்பியபடியெல்லாம் கண்ணனைக் கட்டியாண்ட பாரதியைத் தவிர வேறெந்வர்க்குத் தோன்றும் இனபம்?

With the Best Compliments

of

MANAMS

கலவிது

பிடவைத் தினுசுகள், கூறைச்சேலைகள் சிறுவர்கள்,
ஆண், பெண் அனைவருக்கும் ஏற்ற பெல்ஸ், மிடி ஸ்கேட்
மற்றும் நெடிமேட் உடைகளுக்கும்

மணியம்ஸ்

16, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.

தொலைபேசி: 7545

With Best Wishes

From



Colonial Hardware Stores

IMPORTERS & GENERAL HARDWARE MERCHANTS

**427, Old Moor Street
Colombo - 12**

DIAL: 31950,

With Best Compliments

From

REGAL HARDWARE STORES

General Hardware Merchants

3, Abdul Jabbar Mawatha,

COLOMBO - 12.

T. Phone: 34115

Cable: IRON STEEL

With Best Compliments

From



THIRUPPATTY HARDWARES

Momsac Building

No. 9, Stanley Road,
JAFFNA.

With Best Compliments

From



OCEAN TRADING CO.

GENERAL HARDWARE
MERCHANTS

376, OLD MOOR STREET
COLOMBO - 12

T. Phone: 36876

உங்கள் சீருடைகளை மிகவேறாவில்
அழக்கை அகற்ற விவண்ணையார்த்தம்



மில்க்ஸைவர் சல்லவப் பவுடர்.

“கடர்” நண்பர் வட்டம்

கடர் வட்டம் மூலம்
இலக்கிய நண்பர்—நண்பி
கருடன் தொடர்பு
கொள்ள விரும்புபவர்கள்
கீழ்க்காணும் விலாசத்தை
அஞ்சலட்டையில் ஒட்டி
அனுப்பிவைக்கலாம்.
தெளிவான் விலாசத்து
துடன் தங்கள் பொழுது
போக்கு விபரக்குறிப்பு
கருடன் அஞ்சலட்டையில்
மட்டுமே அனுப்பிவைக்க
வேண்டும்

கடர் நண்பர் வட்டம்
1948, பண்டாரநாயக
மாலத்த,
கொழும்பு — 12.

மில்க்ஸைவர் சல்லவப் பவுடர்

நானை மளிகளே!

உங்கள் சிருடைகளை துரிதமாகவும்
மேலும் பிரகாசமாகவும் சல்லவ செய்த

“மில்க்ஸைவர் சல்லவப்பவுடரே”

வாங்கி உபயோகியுங்கள்,
மேலுணரகளை சேகரித்து அனுப்பி
மில்க்ஸைவர் அப்பியாசக் கொட்டியையும்,
அறிவு நூல்களையும், மில்க்ஸைவர் கெய்தியையும்,
மற்றும் சிறந்த பரிசுகளையும்
பெற்றுக் கொள்ளுங்கள்.

‘மில்க்ஸைவர்’

த. பெ. என். 77, யாழ்ப்பாளை,
தொலை பேசி: 7233

‘கடர்’ சந்தா விபரம்

ஆறு திங்கள் — 13.00

ஒரு ஆண்டு — 23.00

(தபாற்செலவு உட்பட)

நிர்வாகி அவர்கட்டு,

இத்துடன் அரை/ஒரு வகுட சந்தா தொகையான
ரூபா.....க்கான மணி ஓட்டர்/பேரஸ்டல் ஓட்டார அனுப்பி
கிடேன், என்னையும் சந்தாதராக சேர்த்து.....
மாதம் முதல் கடரை அனுப்புமாறு வேண்டுகிறேன்.

முழுப்பெயர்:

விலாசக்:

நிர்வாகி,
சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்,
1948, பண்டாரநாயக மாலத்த,
கொழும்பு—12.

பிரவுண்சன் கீஞரப்பீ

இது 100% கலைப்பற்றது, குத்தமாக உத்தரவாகும் உதகடி

நகர்களின்
சூர்தி
கடைகளில்
விற்பனையாக்குது



பிரவுண்சன்
இண்டஸ்ட்ரீஸ்

80-4/1, பிரைஸ் பிளேஸ்,
கொழும்பு-12.

தெலுங்கா, 31167

இசுக்ரை 1947, பண்டாரநாயக்க வதி, கொழும்பு-12 ஸ் இளை
வேலான் தியல்பேப்பர்ஸ் லிமிடெட்டாரால் அசெட்டுப் பிரகாரிக்கப்பட்டது,